

# கலாநிலயம்

A Literary Weekly  
வியாழன்தோறும் வெளிவரும்.

வருஷ கந்தா

உள் மாடு ரூ. 7 8 0  
புற மாடு ரூ. 9 0 0

காரியாலயம்:—

வேளாளர் தெரு,

புரைச்சாக்கம் சென்னை.

Vol 4 ]

1931 நாள் மூக்காடு மீர் 27வே

[No. 34.

## பொருளாடக்கம்.

1. தலையங்கம் (Leader)	661	5. யாப்பிலக்கணம் (ஆசிரியப்பா)	669
2. சிதம்பரதேவர் சிரிதம்		6. கம்பராமாங்கம் (தைலமாட்டு படலம்)	
Dr. V. S. அருங்கலம்பிள்ளை	663	T. N. சௌஷதாலம் B.A. B.L.	671
3. ஜாம்பவரீயம் ஆஜிவினாயும்.		7. குஞ்சமனி - (உச்சிரசாலைச் சுருக்கம் 101—108)	
K. நாராயண பெட்டிகாரு	666	K. இராமாங்கம் ஜெய் B.A.	674
4. ஆண்டாள்—(கல்லியும் கலித்திறமையும்)		8. மலர்வளங்ம்—விதியில்லை மதிபாலன் “மதுகரம்”	675
E. N. தாங்கிசல முதலியார் B.A. B.L.	668	9. வர்த்தமாங்கம்.	679

## கலாநிலயம்

வரசா கைங்கரியம் 1.

சான்றவரைன்தகுந்த தாயுமானவர் பட்டினத்திட்டன் அனைப் பாதுகாப்பார், கல்லாத கவுப்பாரன்றும் மெய்லிலப்பொய்ப்பாரன் தம் புனைவே டக்கைதவங்கள் பரிசுப்பில்லை என்றும், விலைாதர் மயல்பட்டு உழுவும் காழக்களென்றும் தம்மையே பற்பலவாறு இழிவுபடப்படுக்குக்கிற்கொள்வதை அவர்தான் பாடல்களில் மிகுநியும் காணகின்றோம். இங்கு நூல்களின்கேள்வியில் விடதாவது இருப்போதும் விடுதலை கொடுக்கும் இது தெரிந்திருக்குமானால் இங்கு அவைகளை ஒடித்துக் காட்டுவதோ. அவர்தாம் தம்மைப் பழித்துக் கூறிக்கொள்கின்ற சொற்களின் வன்மையையும் அளவையும் நோக்குமிடத்து, அன்னவில் பாசியர் பிரரில்லைபோற் கேள்வும். தீவியைப் பூண்டொழுகும் சில சிற்றினத்தோர், “தாயுமானவர் பட்டினத்திட்டன் அனையால்களே மெய்க்கெறிவைப் பக்கடைப்படிக்கலாற் குதுமயங்கிக் கடியையாவரைனால், எம்முடையும் எவ்வண்ணம் சீவியாத சுன்னியில் சிலிஸிற்க வல்லேலம்” எனத் தமிழுடைய கயமைக்குத் தகுநியும் காட்டக் கேட்டிருக்கின்றோம்.

ஆழ்ந்த கல்வியும் அதனெடுத்தேர்த்து அறிவும் இல்லாதார், பெரியோர் மொழிகளைப் புன்தொழிற்கு உடன் படித்தும் படிப்பிற்க் காரியங்களில் இதுவரையாறு. பழிக்காலாக இழித்தொலும் அதற்கெட்கும் கலினிக்கம் கொள்வதின் நியே தேக்கதே செய்தனர் தாம் என்னும் அமைதியே தேட முயல்வார். பெரியோர் தாம் மனைவுக்கு காயங்களின் பாலுக்களின்று நிக்கியிருக்க

கும் காலையிலும் சிரியதல்லத ஒரு சிறு எண்ணம் தமிழ்டத்தே தோன்றியதோலில்லோ என்பதன் முன், பாதகம் ஏதோ பெரிது தாம் புரிந்துகிட்டது போற் மனம்பதைத்து வாய்க்குழி மெய்க்குடிகிடுற்றப்பழி உரைதாற் போம் என்னும் பான்மையில் பஸ்படப் பக்காக்கு பரிபாவார். குற்றமீப்பள்ளதவற் றையும் தமிழுடைய குற்றங்கள்போல் தண்ணீர்கள் செய்துகொள்வார் இக்சிரிப்பார். வாராஞ்சி சென்றிருந்த பார்ப்பன், மௌனையை இராதோரும் காத்திருந்த பாண்டியமன்னன் அன்னன் மீண்டுது அறியாத கதவின் பிழித்ததால், அம் மறைபோதுதாக்குத் தன் மீனாயின்பால் அவ்விடம் விளைந்ததற்கு ஆற்றுது தன் கரத்தினைக் குறைத்துகொள்கை குற்றந்தான் இழையுத்ததற்கோ. மன் துயரி ஓம்பும் மாபெரும் பாத்திரத்தினிற்கு தன் ஜுலீர் ஓம்புக்குப் பாதகம் பெரிதுடைத்தனக் கருதினால் ஆபுத்திரான். தாம் கொள்ளையடித்துவங்குத் பொருளைக்கண்டு களிகளைவர் ஒருநிதித்தோ ரென்னின், மறுநித்தோர் தாம் ஈட்டிய பொருளைப் பிறக்கியீடும் செல்வி வாய்க்கப்ப பெறுமையால் தாமே நுட்க்கிணருமாயின் அப்போது அதனைத்தாம் கொள்ளைகளான் இன்னாற்கே நிராக அன்றி மழுங்கள், காணின்றிச் சென்றிருப்பார் சிறியோர்; பெரியோர், இரப்போர்க் கொள்கை இல்லையின்று இயப்பகேருங்கால் காணந்ததெல்லைகளுடு கெத்தி உவர். தன்னிற் குற்றமுடைய கையங்களை வேறில்லை என்ற எண்ணினுள் பொற்கைப் பான்டியன். தெய்வக்கடியாகினின்று உண்டானேன் தண்ணிற் பெரிய

வர்சுக்கள்வன் வேறொன்றான் எனத் தனிக்தான் மணிப்பில்லவத்தில் மன்னுயிரிடத் அவ்வகுதம் ஆபுத்தி ரன். இரத்தலின் இன்னது இல்லையாலேதும் சுதல் இப்பொக்கடை அதுவும் இனிதெனவேண்டி, ‘பாலியான் மாளாது இப்பாழுடலை ஏற்றுக்கூச் சுமக்கிள் ரேண்’ என்று புலம்புகின்ற மேண்மக்களை இக்காலத் திற் காண்பது அரிதே தம் கருத்தினால் நினைத்துவதுக்க இயலும். தாயுமானவர் முதலீயைர் தம்மை இகழ் ந்துகொள்வதெல்லாம் ஒரு வகையில் இந்தகைத்தே என்ற கொள்ளலிலேவன்டும்.

இதுவன்றி இன்னொரு வகையிலும் அவர்தம் தன்மையை நோக்கலாம். பிறர் இன்புதுப்பன்களைத் தம்முடைய இன்புதுப்பன்களைக்கொடுத்து கொள்வதுமானாலும் பிறருடைய பழியையும் தமிழ்முடைய பழியையும் கொடுக்க மேலோர். மாண்புடைய சான்றேரிலை தனி நிலையங்கள் உருவானால், அவருடைய உணர்வும் நினைவும் பிரபுஞ்சமடங்கலும் அளாவி இருக்குமாதானின் தம்மை மற்ற வர்களோடு ஒன்றுவைப்படுத்தும் உணர்வினது ஊக்கக்குத் தால் ஏனையோர் தீமைகளைத் தாம் மேற்கொண்டு தம் மின் வழியே அதற்கோர் கழுவாயும் தேவுது தங்கள் கடனுப் பூர்வாக இபேசுகிற்கூடுதலாக இவ்வன்றை உடைக்குத்தின் பவங்களைலாம் தான் சம்தானத் தீர்க்காகத் தண்ணீக் கழுமரத்தில் பலியாக்கத் தாடார் என்று கூறும் கிறிஸ்திப் கொள்கையின் தத்துவம் இதுவே. இபேசுகிற்கூடுதலாக அதனை அறிந்து கொட்டார். இவ்வகைத் தெளிவின்றியேயும் ஒன்றுவை உணர்வீனால் தாயுமானவர் அணிய உத்துவங்கள், பிறர் புரியும் தீசுசெயல்களைத் தம்முடைய செயல்கள்போல் பாவித்து, “பொல்லாத சேபெனின் தாய் தள்ளல் நிதியோ..... ஒன்றுமற்றியா வெறுக் துறும்பனேன் கை விடுதல் நிதியோ” என்று இன்புலை வேண்டி இறைவனை இறைநாசர்சாஸர், இவ்வாறு இவர் இயப்புவதும் வேண்டுவதும் மாதுதீவின்தத்தைத் தமிழ்முள்கட்கிய பாண்மையால் சிக்கின்றனவேயன்றி அவர்தமிழுடைய தாளித் தீமைகளைச்செப்பிக் கடவுள்பால் இரக்கம் வேண்டுகின்றாரென என்னவாகாது, “பிறர்மனினோக்குவேலை யுறவென்ப்பெறுதிபோன்ம்” என்றுடைன் பிறந்தமானினால்இராவணனேடு அவன்பழியில் தன்னை யும் உளப்படுத்தி உரைக்கவல்லவன் அரக்கர் இனத் துதித்த கும்பகள்ன் ஆவனைனின், அவனில் ஆபுரவத்து உயரியைப் பெரியைர் சிலர் உருவாக ஜீவ கோட்டகளைனத்தும் தம் முட்டின்பிற்கி என்ற விச்சய உணர்வினால், “நாயினேன், பேயினேன், வஞ்சக்கள் வினேன்.....” என்று இன்புலவாற்றால் தம் முடைய இயிலவைக் கூறிக்கொள்ளுக்கால் அவ்விதிதக வடைய மற்றவர்களைபே தன்மையில் வைத்துப் பேச கின்றார்களைன் நுழை நுண்ணிய உண்மையை நூறித் துணர்தல் எளிப்பதாகும்.

இத்துணையாய்விக்குக் கூறியது அத்தத்துவத்தை விளக்குவது மாத்திரமன்றி வேலீரூ நினைவையும் உட்ட கொடுக்குமின்றது. தாயுமானவர், “வரசாகைக்கையிய மூலமொருசுதான்... வான்மையைப்பறுகியிருப்பேன்” என்றெருபாட்டில் தன்னை வைத்துகொள்வதை யாவு ரும் அந்திருப்பார் இதுவும் உலகத்தின் பொது மக்கள் புண்மையைத் தனதாக்கிக்கொண்டு புக்கறை வகை களில் ஒன்று. நன்மார்க்கத்தில் இச்சைபோல நேசா ஊசாரியாப் விவகரித்து வீண்மொழிகள் சில வினாக்கள் வதுடன் தம் கடமையெல்லாம் முதிந்துவிட்டதாய்க் கருதிப் பண்ணையைப் படி தம் பயனும் நபதுமில்லா வழிக் கிளைவேபூம்வது மாநடப்பெரும் பகுதியின்னழுகுக் கமாவது எத்துணை இழிவிற்கும் இன்னல்களுக்கும் இடமாகின்றதென்பதைக் கணித்து நோக்குங்கள் செம்மையிற் சித்தம்வைத்த பெரியவர். சால்க்கலங்கு வரர். வள்ளுவர் பெருமையைப் பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகங்கள் சருகப் பலபட வழங்குவதெல்லாம் வாசாக்கங்களியமையப் பள்ளிக்கூடம் முன் னேருடைத்தில் எடுத்தியம்பி பிரகடனமிற்கிறோம். வள்ளுவர் பிறகு நாடன்கூட்டு இது என்று இழுமாந்துவைப் பார் தோசாபியாகின்கள். “நீதம் வள்ளுவான வேறு எப்பாகவூ உடையது” என்று நெட்டிரை சாவில்லார் தமிழியாகின்கள். திருக்குறளின் மேன்மையெருமைகளைப் பற்றி சிகித்தம் சொற்பொழுதிவகள் எந்தனையோ. திருவள்ளுவாய் திருநாளாகி கொண்டாடும் கழகங்களுக்கு குறைவில்லை. எனினும், அத் தேசுபக்தர்களும் தமிழ்த்தொண்டர்களும், சொந்தபொழுவாளர்களும், கழகத்தினர்களும், இவர்தம்மொடு ஈடுக்கும் ஏனையோர்களும், தத்தம் தனிவாழ்க்கைகளிற் புரியும் அவசிக்கப்பட்டு ஒருபூர் மிகுஞ்சு பொதுஜனங்களைக்கென்கின்றும் முயல்கின்ற இயக்கங்களைத்தும் மொழிகளின் வழிகளைத்தும் அவ் வள்ளுவர் வகு தத்துவரைத்த உண்மைகளிற் ஒல்வொன்றிற்கும் ஒவ் வோர்வகையில் கேவீர எதிர்ப்பட்ட் டகலியிற்பதைச்சர்க்கே உற்ற நோக்கினுல் உணர்வது அருமையன்று. “இல்லமென்றசை இப்பொகரைக் காரின் நிலமென்றும் நல்லாள்களும்” என்ற குறளிற்கு இக்கால தனு தாய முறைகள் ஒன்றாலும் மினங்கவில்லை. எந்துறை யிலும் திக்கப்படும் சீர்திருத்தங்கள் ஒன்றாலும் திருக்குறளின் அருகெறிக்கு ஒக்கைப்படுத்தனர். தெயக்கும்மூலம் சீர்திருத்தங்கள் ஒன்றாலும் திருக்குறளின் வேண்டுவாய் என்ற குறளைக்கே, இக்காலத்தவர் நகிரிக்கத்தைக் கொண்டாடி உணர்க்கும் மொழிகளைக் கே, இப்படியே வள்ளுவர்க்கு சுற்று கடி உண்மைகளிற் பய உரைக்கின்ற மேன்மக்கள் எல்லாம் வாசாக்கங்கரியமாவதைன்றி அவரை வழிபட்டு ஒருக்கு ஒருவரேதும் முயல்வாரர். முற்காலத்துவாலை தற்காலத்துவ் நுழை நூனையிற் நல்லுவரைகளும் இவ்வன்றை மொசாக்கியிடும் மாப்பத்தின்றை மொசாக்கியிடும் மொழிப்படுத்தும் அன்றால் புகழைத் தமது பெருமையின்பொருட்டு வளர்க்கும்வண்ணம் அவ்வப்பேறோது சில வழிப்படிகள் வழங்கிக்கொண்டிருந்தால் போதுமென்பதே மக்களின் கொள்கையாயிற்று. அவர் இயுப்பும் மொழிப்பறி ஒழுகவேண்டுமென்ற நினைவு தோன்றுது கவியுக்க் கப்பமைகளில் பிக்க கொடிப்பது. சென்னைச் சட்டசபை அங்கத்தினர்களில் ஒருவர் தமிழின் அருமையையும் மாதர்களின் உரிமையையும் பற்றி சிகித்தியை ஓர் சொற்பொழுதிகளிடையே, ‘ஒன்மையையும், சிலப்பதிகாரம் எழுதிய மணிமேகளையும் போன்ற மாதரகிள் இருந்த நடத்தன்கூட்டு இது’ எனவிடும்பினால்—இது நகைத்தற் கொடுத்த தன்று. பேசுகிற்கு யாதேதும் இரண்டு பேர்களும் சில சொற் றூட்டாக்கும் நிறைவர்களே பெருமையாலும் நம்மை வாழைக் கவருகின்ற பாவத்தை நினைத்து அழுகின்ற கண்ணீர் ஆருப்பு பெருகவன்கூடு வேண்டும். வாசாக்கங்களியிடுமே செய்வதற்கு எந்தப் புலதும் செல்லை போல் வல்லமை யுடைத்தன்கூடு.

## சிதம்பரதேவர் சரிதம்.

[650-வது பக்கத் தொடர்ச்சி]

### 3. அரண்மனைப் பள்ளியறை.

இந்திரரேகேனே:—பிராணங்காதா, புத்திராபாக்யமில்லாத இந்திரைப்பை ஓர் குறையாக நமக்குக் கடவுள்வைக் கீலில் கூடி, நமது புத்திரிகளில் காந்திமதி, எல்லாக்கலைகளையுக்கர்து அல்திரசன்திராப் பிராயோகங்களிலும் பயிற்சியடைஞ்செல்து சுத்தரூபங்கள் செயிக்கத்தக்க ஆற்றலுடையாளர்களே? சுந்திரலேவைகள் காந்திமதியைப் போலவே சுகல்களை வல்லமையிலும் மந்தீரத்திர யுக்கிடி சுக்கிடி அலும் ஆயதாப்பியாசத்திலும் தேர்க்கிப்படைஞ்செல்துதனைக்கு நிகில்லைவென்று நிமிஸ்திருக்கிறார்கள். இந்தப்பாக்கியம் தங்களுக்கேயென்று ஏந்த அரசருக்கிறுக்கின்றது? அப்படியிருக்கத் தேவீர் விபாக்கும்படியாதாது இராஜப்பை சாரணையுமின்றிப் பள்ளியறை நிட்டகாலது சோகித் திருக்கிறார்களே! இதென்ன புதுமை! நாங்களைப்படிச் சுகிப்போம். கவலையை ஒழித்து நிதித்தைகளை முத்தத்துக் கைப்பக்குத்தெச்சந்தாங்கள்கைஞ்சைப்படுத்தாத்துவமுறை மிர்ஜைகளைகளிக்கச் செய்யவேண்டும். சுபைபோர்கள் நமது கார்பாக்கினை ஏப்படி நடத்திவருகிறார்களோ, சுற்று போகியுங்கள்.”

கமத்மாது:—“ஓ, என் இன்னுபுத்தலைவா! என் தமக்கையும் யானும் பலனாள் தேவீரிருக்குத் தேறுதல் சொல்லியும் கொஞ்சமேலும் மரங்காமல் இப்படித் தேக்கத்துக்கு நல்விகொடுப்பது தகுமா? பெண் அரசு செய்தாகக் கேட்ட தில்லையா? மீமகள் அரசு புரிது திக்கிண்யமும் செய்ய வில்லையா? மதுரையிற் பால்நிடய அரசன் புதலை செய்திருக்கின்றதால்லையா? இன்னும் அதேபோல நமது புதலைகளும் அரசியற்றுவதற்குபாது தடையிருக்கின்றதா? அவர்கள் தினாக்கேடும் ஆண்வேடம் பூண்டு ஒருவரோடாருவர் தங்கள் பயிற்சிகளை வளர்த்துக்கொண்டு வருவது மன்றி யுத்தாலங்கள் கேரிடுமோது யுத்தமுகத் தில் ஆஸ்மக்களுக்கு காரணக்கத் தம் ஆற்றலின் சிறப்பை எவ்வளவு கான்பிப்பதற்கு விருது நிறுவிக்கிறது. அவர்கள் இப்படி முறையைப் பழக்கப்படுத்தி வருகிறார்களோ. இவர்கள் இப்படி இருக்கத் தேவீர், இராஜாங்கத்தை ஏற்ற ஆரா ஆண்மகவின்மைக்கு வருந்துதல் தலைமொரி ஒருக்கத் தீராஜாங்க மேற்றுக்கொள்வதற்கும் மற்றுமிருந்து தீர்க்கிடியா பிரிப்பதற்கும் பயிற்சி யுடையவர்களோ. தேவீர் எழுந்திருக்குத் தேக்கத்தை நீக்கி நூக்கைவிட்டிய கார்பாக்கிகளைக் கவலைக்க வேண்டுமென்று இப்படித்து அப்படி தூதால் ஆண்மகவின்மையைப்பெரு. அடிவருடிடப் புன்சிபிப்புத்தவழும் மகாந்தோடும் அயல்சின்றார்.

அரசன் பஞ்சையி வெமுந்து உட்கார்த்து தன் மனையியரை நோக்கி; “ஓ என்னிரு கான்னின்மனி களே! உங்களைப் பட்டாக்கிவிளகாப் பெற்ற என்க்கு யாது குறை? உங்களுடைய யுக்கி சாமர்த்தியத்தால்வேறு நான் சக்கரவர்த்தியா யார் புரிகின்றேன்? நும் காப்பதுதிற்கு குழங்கள் அற்பாய்ப்பே போமா?

நீங்க விதுவரை ஒதிப்பா யாவும் கேரிதே; ஜூபிலிலை. சோகித் திருப்பதால் என்ன பயன்? நமது குாராத்தி கள் சுத்தருக்களை வெல்லவும் இப்பொராகினாத் தாங்கவும் சுக்கியுள்ளவர்களான், ஆபிது..... கடாக் தடாக் தடாக்)

இந்திரரேகேனே:—“யாரடி பக்கீசு தத்தைவத் தட்டு கிடைற்று?”

புஷ்பகவல்லி:—அம்மணி, அழிபெய்ப்புக்கவல்லி, அனாந்தம் வர்த்தனம்; மன்னிக்க வேண்டுகின்றேன்.

இந்திரரேகேனே:—புஷ்பகவல்லி, என்ன ஆப்கது? சீசுமபங் தெரித்து நடப்பவாயிற்றே. இந்தச் சமபங் தில் தகுந்த காரணவின்றிவரமாட்டாயே; யாதும் சீடம்?

புஷ்பகவல்லி:—அம்மணி, முதன்மக்கிரி விக்ரம சேனர் மிகவும் பரிவுடன்வந்து இராஜைசைவ அவர்கள் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர்; அவர்பரிவிசீக்கங்கு ஆற்றமுடியாமல் இங்கு விருந்த பயத்துடன் வராயினேன். கட்டளையிட்டாலுமூத்து வருகின்றேன்.

அரசன்:—விக்ரமசேனனை வரச்சௌல்.

இந்திரரேகேனே:—அப்படியே, முதன் மக்கிரையை யழைத்துவர மகாராஜாவின் உத்திரவாகி இருக்கிறது, போகலாம்.

விக்ரமசேனன்:—மலூரா ராஜாவே! ஏக்காச்காரதி பிடிப்பி என்னக்கைத்தகுநோரான கருணையின்மீது அரசீசு, தெய்வமீடு, நம்காரம்; அம்மைபே, நம்காரம்.

அரசன்:—விக்ரமசேனரே ஏழுந்திருக்க வேண்டுகிறேன்.”

அருடியி:—மக்கிரி, எழுந்திருக்கவேண்டும்; “வந்தனம், வந்தனம்.

விக்ரமசேனன்:—“அடிபேறுக்குக் காட்டிகொடுத் தாருகியதை என்னாக்கியம்; நா விரித்தச்செய்ததில் இங்குவுது இடர்செய்வதைப் பொருத்தருவேண்டும்.

அரசன்:—இவ்வளவு விபாக்குத்துடன் பள்ளியறை நைநை தேடிவது முகம்சொர்த்து நிற்பதற்கு என்ன காரணம்?

விக்ரமசேனன்:—தேவீர் பள்ளியறைவிட்டு நீக் காமற் சோகமைக்கிடப்பது தெரித்து இவ்விடம் வந்தேறும் தரிசிகள் செய்யல்மெனத் துணின்தேனேயன்றி வேறொரு காரணமுடில்லை. எனிலும், தேவீர் எமதன்னையுடைய விருக்கும் பள்ளியறைக்கு நான் வந்த பிழை பொறுத்தருள்க.

அரசன்:—விக்ரமசேனரே, என்னராண்மையில் நீர் வரக்கூதாத விட்டமுள்ளதோ? என்னை இங்குத் தேடி யுடைத்ததன் காரணத்தை விரைவிற்கும் என் ஆற்று மைவைத் தீட்பீராக.

விக்ரமசேனன்:—ஓ மலூராஜுபாவா, இவ்வளவு பாக்கியகங்களும் ஏசக்காதித்தொயார் இருந்து அரசாட்சி செய்யிறும் இறதியில் ஓர் நாக்கத் தெடுக்கவெல்லுத்திக்கொல்லிவிடின்யாதுபயன்? “நீ”என்னும் நாக்கதினின்று தன்னக்கைப்பக்காப்புதனுடையென்றே “புத்திரன்”; என்று அவனை மறைக்க காரணின்றன.

ஆதலால் ஓர் புத்திரன் வேண்டுமென்ற சோகத்தால் தேவீர் வருந்து மத்தையறிந்த சபையேர் யாவறும் வாயிலிற் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதிலேன் கருத் தென்னவெளில்—சோகித்திருப்பதிற்பயனிலே. நாம் வழிபடு கடவுள்கிப் பிச்வலுதீச்வராக சிக் தித்துத் தவம்புரிந்து அவர் கிருபாக்டாக்குத்தாற் புத்திரபாக்கியம் பெறவுமென்பது என் நம்பிக்கை. ஆகையால் தேவீர் சோகத்தை யக்ரறித் தவத்திற்கு முபலவேண்டுமென்பதே.

அரசன்: “நீர் மங்கிளி, உபமைப்போன் ந வோர்கள் படினீர் பெற்ற என்னக்குக் குறையுமான்டோ? உள்ளது உள்ளபடி என் ஜுவைய என்ன கூடத் தயநிதி துரைத்து கிட்டங்கள். உமது யுக்தியே யுக்தி. ஆகா கங்கரதாரா, என் விக்ரமசேனர் சிரஞ்சியாயிருக்க வரமளியாயா! விக்ரமசேனரே, சீர் வருவதற்குக் கிறது நேரத்திற்கு முன் என் நயகிகள் என்னை தேற்றியிருந்தனர். என் கண்மனிகளான புத்திரிகளுடைய வீரத்தையும் மெதித்துக் கூறினர். சீர் சொல்லிய நுட்பத்தை எடுத்துக்காட்ட சினைத்தேன். அதை யான் சொல்லுவதற்குப் பதிலாக நீரே விளங்க உருத்திட்டார். ஆகையான் யான் இனி உமதித்திட்டப்படி சுங்கரசேனே செய்வதற்கு என்பதின்கூடும் முறையிலேன். நீர் சுபையாரை அழுமத்துக்கொண்டு சபைக்குப் போய்க்காரக் காலாம்பாய் நிறுவும் இதோ சித்தியகடனை முடித்துக்கொண்டு அங்கு வருகின்றோன்.”

பன் விப்பறைக்கு வெளியில் அரவம் இன்றி ஒளிந்து சின்று இங்குகிழம்ப்பதைகள் அணித்ததையும்கேட்டுக் கொண்டிருந்த பாக்ரமைசேகரன், தன் தெண்ணம் சிறைவேறுத்து கண்டு, “கேடுவூரும் பின்னே மதி கெட்டுவூரும் முன்னே,” என்னும் பழமொழிக்கின்றார். தக்கத அறாப்படி படிப்பட்ட பென்டு நடுக்கு புகுந்தார். இவைனைக் கண்ட வடன் இராஜபத்தினர் அச்சமுற்றுத் திரைக்குள் மறைந்தனர். நுழைந்தவன், பாப்படைய் இராஜங்கைப் பாத்துத், “தனமைனுடைய என் சக்வர்த்தியே, ஏனித்தின்மூலம்? புதர்க்கம்பசெய்வ என் குமார்கள் மூலிருக்கின்றன. தங்களுக்கு பாரிடம் விருப்ப மதிக்கப் படனானா அவனை ஸ்வீகாரம் செய்துகொள்ள வாகாதா? பின்லோகில்லது அரசர் இவ்வில்லா அவ் யீதம் செய்வதின்பொரு? செல்வதெல்லாம் சென்றிப்பன் பின்லோவரத்திற்குத் தவம்முயலப் போக வேண்டுமே? அப்படித் தவம் பண்ணினாலும் புத்திரபாக்கி யம் உண்டாகுமா? வீராந்த தலைவைம் பூர்டு வருந்தவேண்டாம். ஒரு புத்தின் போதாய்தில் மூவரையும் சீவீகாராந்து செய்துகொள்ளலாமே. இதைபேன் விக்ரமசேன சீ சொல்லாமல் இருந்துகிட்டாம்? என்றால்.

அரசன் சினத்துடன் பாக்ரமைசைரனைப் பார்த்து, “சீ பலுமதியின்றி உள்ளே நுழைந்துவே பினை. என் பத்தினினர். அருகில் இருக்கின்றார் என்பதைச் சர்ந்திலும் நினைக்கின்றே நீ. தமிர், மற்றவர் பேசிக் கொள்வதை மறைந்துவிட்டு கேட்டது உத்தமக்கு அழுகன்று. உள்ளுள்ளிக்காராத்தை உன்னுடம்பும் முகமும் வெளியிடுகின்றன. கடவுள் யாவுணவுடுக்காப்பவர். ஆகட்டும்; சுங்கரசேவையை மெக்குப் புத்திர ஊதிக்காமற் போகின் சின் புத்திரர்களிலொருவனை கீல்காரம் செய்துகொள்ள யோசிப்போம். இப்போது

இவ்விடம் விட்கன்ற சபைக்குப் போவாயாக,” என்ற மனவெறுப்புடன் கூறினான்.

இவ்வாறு கடிந்துரைத்தலைக் கேட்ட சேனுகிப்பு முதன்மாந்திரியைப் பெற்றார்த்த சபையை நோக்கிச் சென்றுன் அரசன் பத்தினிகளுடன் எழுந்து பள்ளி யறையைப் பிட்டு நந்தவனஞ்சென்று நந்தனமரச் சேரீலை யினிமலில் இரத்தினபீட்டில் விற்றிருந்து யோசிக்கலானான். “பாக்ரமைசேகரன் என்னாம் எவ்வித மிருக்கலாம்? சிறிதும் அச்சிறின்றித் தன்னைத்தாக்கீ தெரியாமல் படபடப்படும் பள்ளியைத் தெரியாமல் படபடப்படும் தோற்றுகின்லை தனது வைப்பத்தை இச்சித்து அதை சிறைவெற்றுவதற்கீடு அவசரப்படிவங்போ விருக்கிறோன்!” என்று தனக்குள் தானே சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்த அரசின் அவளை வணக்கி, “ஐப்பனே! அவர் தன் குமாரர்கள் லொருவருக் கேலும் தங்களுக்குப் பிறகு இராச்சியத்தை யெப்படியும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று வெருகாவலமாக முயற்சி செய்துவருகின்றார். இன்றைக்குத் தான் உள்ளும் புறமுமாக வெளியிட்டார். ஆகத்தீசுவருகிய சாம்பசிவையும் தினையைக் குறித்துத் தவம்பண்ணிறங்கு ஒருவேளை நமக்கு ஆண்மகவு பிறந்துவிடுமோ என்ற வெருந்டு தன் சொன்னத்தை யிவ்வளவு அவசரமாய் வெளியிட வந்தார். எப்படியும் அவர் நமது கேஷமத்தைக் கருதியவராகத் தோற்றவில்லை. இது உண்மை. தேவீர் அவர் விஷயத்திற்க் காக்கி ரத்தயாக விருக்கவேண்டும் என்பது எங்கள் பிரார்த்தனை. என்றால்.

அரசன் தனக்குள், அவளைச்சேனுதிப்பதியாய்வைத் திருப்பது பெற்று தவறு என்று தீர்மானித்துப் பத்தினிலை சீநாக்கி, “வதோ சம்மாலானமட்டும் பார்ப்போம்; கடவுள் கிருபை எப்படி இருக்கிறதோ; ஆயி னம் சம்பசிவையும் தினையைப்பலித்துத் தவம் பண்ணுவதற்கு சீங்களிருவரும் ஏக்கர் சின்தையர்களாயிருந்து இன்றமுதல் என்னுடன் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். விச்வநாதராப் பிரதஞ்சனஞ்சு செய்து அனுதீர்முகமாக தமது குறைகளைச் சொல்லும் முறையிடுகின்றோம்; அப் பார்ப்போ செய்வார். அப்படியின்றி நாட்டைவிட்டுக் காட்டிற்கொண்டு தவம்புரிவதற்கு இப்போது நமக்கு கோரான கவனம் இல்லை;” என் ரூபா கூறினாலும் அதற்கிணக்கவேயாறும் அரண்மனைசீர்த்து சோமவாரம் அதுஷ்டிக்க லானாக்கள்.

#### 4. விழுயசேகரன்.

இராஜங்கிலியின் அரசனரண்மனைக்குருகில் பள்ளி ரண்டாவது மூன்றாவதிலை மாளிகையான ஓர் கட்டிடத் தின் மூன்றாம் மாளிகையில் இரகசியமான ஓர் சிறு அறையில் உட்கார்த்துகொண்டு விபாகுலத்துடன் தனது முதல்புதல்வள்ள சோமாலகேசக்களைப் பார்த்து, “ஓ குமார, நமதிட்டம் இன்னும் நிறைவேற வில்லை. உங்களிலொருவனையாவது தத்துமெடித்து இராஜங்க்குத் தந்து சுமது சுந்தரிக்குத் தெரிவிவான் குலசோகரை வென்றுவினாத்திருந்தேனே; அந்த இராஜ சபையில் அவ் விக்ரமசேனன் என்னை அவமதித்துப்

பேசினதும்லாமல் இராஜஞக்குபுத்திராபேட்சையு முன்டுபண்ணிச் சங்கரசேஷன் செய்து புத்திராபேட் பெற முயறும்படியும் செய்துகீட்டான். என்னை உபதேசம் செய்தும் குலசேகரன் என்னைக் கடிர்து அவோனம் பண்ணி யதுப்பிளிட்டான். இவையெல் வாம் உங்களுக்குத் தெரிசிறக்கிறது. இனிக் கடவுள் கிருபாங்கந்து இவ்வாறுக்குப் புத்திராபேட்டு கொடுத்துவிட்டான் நாம் செய்து பார்து இரு உத்த போகத்தைச் செய்துகொண்டிருந்து காலங்கூசதுத்து வெதோ நமது கதி? கீங்கள் மூலமாகும் போசீன செய்து தழுத்துக்கி சொல்லவேண்டும்! என்றால் பார்க்க செனன்.

பிரதாவின் முகவிகாரத்தையும், அவன்து மனை விகாரத்தையும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்த விஜுபசேகர பெண்தும் தடைசிதிக்கின், மிகவும் சிசனமுற்றுத் தன் தந்தையை நோக்கித் தெரிகிறதே முந்து மிகுந்த வினாக்களுடன், “ஒ பிராவே, கீங்கள் எங்கள் விஷயத்தைக் குறித்துச் சிரம மெடுத்துக் கொண்டு வருக்குவதினால் தேவீரி தேக மினாத்துப் போவது மன்றிப் புத்திரானது சுத்தவு குன்றதை நாடாது எப்போதும் இராஜஞக்குவிலேயே நிற்கிறது. அதனால் குறிப்பிடவைது ஒருாள் மில்லை; வீனாய்க் கிடைத்தற்கிரிய இம்மாணிட ஜனம் பழாய்ப்போய் கிடுகிறதே, என் செய்வேன்; “நடவாதது என்முயற்சி செய்யிறும் நடவாது, நட்புவத்தை கெய்யிறும் நிலவாது,” எது சர்வத் தமிழ்மூர்க்கு அங்கி நேர்த்திரத்தின் உங்ஙன் தணிக்கு சார்த்தமாயிருக்க வண்டிரே கண்கபையுன் சுக்கிரொயிடுக் கடையில் விளைகிறான்.

“சார்த்ததைத் தோராது, சஞ்சலத்திற் குப்பட்டு அதன்வழியே செல்லுவதால் மனைதுக்கமும் புத்திர மித்திராகள் நிதி நஷ்டமும் பொருள்சிரயமும் பர்து நாசமும் தணையில்லாமல் நேரிலுவதன்றிக் கடையையும் கதியும் கிடைக்காமல்லிரும். ஆகையால் கடவுள் விட்டப்பட்டும்; நம்புகொண்டிருப்பதையே தொன்றுமில்லையென்று பகவாணிக்க சேவைசெய்துகொண்டிருப்போம். இந்தக் குலசேகரப் பெருமாளைப்போ வெற்றதோபேர் இராஜ்யபிராணம் பண்ணினார்கள்? அவர்களெல்லாம் இப்போது எங்கே போயின். “அவனிச்சையின்றி அஹுவமசையாது,” என்ற பழ மொழி கேட்டதில்லையோ? எங்களுக்கு இராஜஞக்கு மேற்கப் பிராபதிமிருந்தால் சம்மாக்கத்தை விட்டுத் துன்மார்க்கத்தில் பிரேசீக்க வேண்டியதில்லை.

“குலசேகரப் பெருமாளுக்குக் கடவுளராளால், ஒரு ஆண்மகவு உழுத்தியாகுமீல் நாம் மிகவும் களிக்க வேண்டியவர்களே. அதைவிட நமது வட்சிவிருத்திக்கு வேண்டும்? தடவுள் நம்களின்றித்திருப்பதே போதுமானது. தந்தையே, இவைகளை யெல் வாம் மந்து சாதங்களுக்கு செய்து பரப்பிமத்தையும் படியடியும் பெற்றுக்கொண்டு வருகிறேன்; மான் சிறுவனையின்று என்னர்த்தையை அங்கிகாரம் பண்ணுமல் தள்ளாதீர் என் ஐபேனே!” என்று கண்களங்கி முறையிடுக்க கொண்டான்.

இச்சொர்களிக்க கேட்டவளவில் கோமாங்க சே

‘அப்பா தகப்பன் காமி! நீ மிருக்கு மிருப்பு என்ன? உன்பேச்சின் வளிவென்ன? இச்சிறு பாலுப்போயத்தி வேலேய இச்சையெல்லாம் விட்ட பரம்போகினவைப் போல் எங்கள்முன் பிரசங்கிக்கிறுப்; நமது தந்தைக் குப்புத்தி கூறகிறுப்; மிகவும் அழகாயிருக்கின்றது. பிர்க்கிலேயே பழுக்காகது. அப்பா, உன்புத்தினையைக் கேட்டு நீத்துக்குச் சொல்லாயாப் நடக்கத்தகுந்த தறவு எங்களுக்கு வரவில்லை. ஆஜகால் இதற்கெப்பது அந்தப்புரம்போ,’ என்று புண்ணகையுடன் நம்பிகின் கையைப்பிடித்து எழுங்கிருக்கசெய்து போகும்படி சைகை கட்டினான்.

சிஜபன், தந்தையைப்பும் முதற்றுமையைன் கோமாரல் கோரையும் பார்க்க, அவர்கள் கோமாங்கள் செய்க்கக்கு அதுக்கை விருப்பதைக்கூடு, ‘சிறுவன் செல்ல இப்போது செவிக்க ஏராடு, என் றுவரத்துக் கொண்டு அன்றையிட்டு வெளியிற் சென்று தன் திட்டதேவரான முருகக்கடவுளைத் திபானித்து மன வைச் செம்மை செய்துகொள்ளத் தன் னிருப்பிட்டு சென்றான்.

கோமாலன்:— (தந்தையை நோக்கி) “பிராவே, தாங்கள் இராஜ்சியம் நம்மையிட்டுப் போகுவதின்று என்னவேலும் சுக்கீதிக்க வேண்டும். இப்போது முடியாகிட்டால் இன்னுங் கொஞ்சநாளிலே, வருஷங்களிலே இந்தச் சக்ரவர்த்திப்பட்டம், நமது குடிப்பதிற்கு வரப்போகிறது. குலசேகரப் பெருமாள் இரண்டு பெண்களைப் பெற்றிருக்கின்றார். அவர்களெல்லாவு சாமர்த்திய முடியபவர்களாயினும் பெண்களேயல்லவை அவர்களை வெல்லுவது ஒருசிமிழும். அவர்களுக்கு விளாகம்பண்ணி யறுப்பிலிவ தாலுற் பிரகு நாம் தானே இராஜ்யம் ஆளவேண்டும். நம்மையிட்டுக் குலசேகரன் நின்ற மருக்குக்கு இராஜ்யத்தைக் காடுப்பால? அப்படிக் கொடுப்ப தானு வெப்போது கூடுதல் புஜபலபார்க்கமத்தைச் சுற்றே அவர்களுக்குக் கான்பிக்கலாம்; பிரஜூக்களும் மிதிகளும் சைனிப்பான்னும், நம்முடன் சேர்த்துவிடுவர்கள்; அதற்குக் கணையில்லை. நம்மையிட்டு இதர வர்க்க அரசர்களான குலசேகரன் மருக்கக்கொடு சேர மாட்டார்கள். குலசேகரனுக்குச் சிலவிருமுன் அருளாள், ஆஸ்திருக்குதயுப்பானால் அதைப்பட்டாகிடுக்கு செய்துகொள்ளும் வரையில், இக்குல சேரதையும் விக்ரமசேகரலும் உபிரேராடிக்கப்போகி ஸ்ரீகாரா? அப்படி இருக்காலும் நம்மென்ன கம்மா மிருக்கப்போகின்றோமா? சேனைகளெல்லாம் சமது வசமைய் இருக்கிறது; இதமுதற் சைனிப்பானிடம் மிகப் பிரிதைய் இருக்கு, நம்மிடம் நம்மிக்குக் குண்டரக்கைசெய்துகொள்ளவேண்டும். இராஜஞக்குத்திருக்கும் மந்திரிகளிற் கிலைரா முடலுவப்பிடித்துக்கொள்ள வேண்டும். இவையாலும் குழந்தை உற்பத்தி வரவையும் பெல்லுக்கு விவாக மலவைதயம் பார்த்துக் கொண்டு முயற்சி பண்ணுவோம். பிராவே, யாதான் றக்கும் அஞ்சலேவண்டியதில்லை,” என்றன.

இதைக்கேட்டு மிழவுற்றிருக்க கோமாங்கள் தந்தையைக்கொண்டு, “ஐபனே! தைவையை சொல்வது சரி, நம்மையிட்டு இந்த இராஜ்சியம், எங்கே போய் விடும்? ஒருவேளை போய்விடுமோ என்ற சங்கேதத்திற் கிடைக்காமல் யாதேயும் கொடுப்போகின்றோம் இரண்டு சேவகர்கள் கொல்லப்பிலிருக்கும் பத்திரிகா

விக்ருப் பலியிடச் செய்வோம். ஆண்குழுக்கை பிறக்கால், அவன் பட்டத்துக்கு வருமுன் அவளைக் கொள்ள செய்துவிடுவோம். குலசீகரப்பெறுமளையும் அந்த சிகிச்சைகளை வென்கின்ற அகங்காரியையும் சிறையில்லைத்து பானே ஏக சக்ராதிப்பைய் இராஜ்யம் ஆணைவன். பிதாவே ஒன்றாக்கும் பயப்பட்டுவேண்டாம். எனினும், அவசரப்பட்டுக் காரியங்களை முன் போற் சமயமறியிருப்பதை வெளியிட்டுக் கொடுத்திவீதிக்காலாக. இன்று சிறைக்கு பொறுக்கவேண்டி இருக்கிறது. பொறுத்தீர் பூமியாள்வார். சேனாதி பதி உத்போகத்தைப் பிதாகிருக்கும்போதே தமையளவிட்டுப் போகாதிருக்கச் செய்வதான் நேர வேள்ளுகின்றேன்;” என்று உறுதிபாகவும் தந்தையின் முகம் மலரும்படியும் கிறினுன்.

பராக்ரம சேகரண் முதற்பின்கொயின் யுக்தியையும் இரண்டாம் பின்கொயின் உறுதியையும் கண்டுகொள்கிறது, “எனது சூரியர்கள் ஜாக்காரதவாகவே இருக்கின்றன. மிக நிலைகளிடதான். என்ற அதிகம் பியாக்கப்படவேண்டியதில்லை!“ என்று ஒருவராய் தேறி, மக்களை ஆலீக்கணம் செய்து முத்திருட்டு மனம் பூரித்து இராஜ்சபைக்குச் சென்றுன்.

புத்திரர்களிருவரும் ஒருவர்க்கொருவர் தழுவிக்கொண்டு சுந்தோகாவுமாற்ற தத்தம் முயற்சிகளை நாடுக்கொண்றார். இஜபகோடு தான் எப்போதும் வழி படி கடவுளாகிய முருகபிரானைத் திபாளித்து முறையிடுகிறார்கள்னும் அறையிற் சென்ற விர்சலையாகி ருக்கும்படி தன்னாலாமாடிம் முயன்றும் முடியாமல் அவ்வறைபை சிட்டு வெளிப்பட்டுத் தன்மையை மார்க்கிருக்க வேண்டும் அங்கு அவர்கள் கதவைத் தாநிட்டிருப்பதைக் கண்டு அவர்களுக்கார்த்திருக்குமிடத்திற்கு ரோகப் பின்புறத்தில் சின்று அவர்கள் பேசுவது மூலமுதலும் மனதைப் பூண்மாய்க்கொலுத்திக் கேட்டுக்கொண்டிருந்து மிக்க விசாமுற்று, “இத்தகைய சீருடைய பந்ததில், தந்தைபென்றும் தமையைனன்றும், எத்தனை நாள் காலங்கிலிப்பது, முருா!“ என்று தினைக்குதுப் பிறகு மனங்கிடுகிற குலசீகாப் பெருமாளையும், அவர் இருக்காரத்தின்கொயிமுடி குழுவதை யுற்பத்தியில் அசிசிக்கவையும், கடவுள் கிருபையால் எல்லா ஆய்வினின்றும் காப்பட்டு தனது கடமை!“ என்று உறுதிபண்ணிக்கொண்டு சுந்தோகமுடன் தன் தாப் இருக்குமிடம் போயினான்.

## ஹம்வினையும் ஆஸ்வினையும்

[647-வது பக்கத் தொடர்ச்சி]

இன்னபிற், பெரியேர் துனித்துவரைக்கும் கல்லுக்கை களை ஆயுங்கால் மாாத வல்லினையாம் பிராப்பத மும் (ஆயும்) ஒழிக்க இயலும் என்ற தேஷ்வோம். பிராரப்பத் மாதத்திற்கும் எவ்வகையிலும் ஒழிக்கக்கிழவா தென்று ஸம் முன் கண்டது ‘முமுக்காக்கன்’ திறத்திலன்று. நாயனுரும்,

“ஊழமூயும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழு தள்ளுறு பவர்.”

என்று கூறின்றார்.

இத்தகையமைதாவல்லினைபை மாப்பது மாயவன் மலர்த் சேவ்வதற்குரிய உபாயம் அறிந்துகொள்ளல் அத்தியாவசியம். வீளைகளை ஒன்று நாரை முட்டையிட்டு வளர்க்கும் தன்மையுடையது ‘அவா’ என்பதை மறந்தலாகாது. அவ்வாவாவினுடைய இம்மையிடிலைத்து ஜென் இன்னல் கள் வச்சிதெப்பதுகின்றன! பக்காவையுட்டி வைப்பது அதுவன்றே? அதனினும் கொடும் பகை ஞன் வேறொவது மிலன். அது அற்றகாலத்தில் இம்மையும் ஸன்றே மறவையும் ஸன்றே.

“அவாவில்லார்க்கிளைகளுக்கு தன்மை அல்துண்டேற் றவாது மேன்மேல் வரும்.”

என்றும் “வேண்டாமை யன்ன விழுக்கெல்வ மீண்டல்லை ஆண்டு மால்தொப்ப தில்.”

என்றும், நாயனர் நன்கு உரைத்தருளினார். ‘பற்றின்கணில்லா தறந்தசெய்ப் பெண்டார் மற்றொரும். ‘அந்து பற்றெனில் உற்றது வீடு’ என்றார் குருக்க பகிழ் மாறன். ஆதான் விளைகளை வெல்லவன் அவாவில்லை ஸனு பிருக்கவேண்டும்.

அவாவில்லா திருக்கவேண்டும் தனக்கென்றாக அதைத்திருக்கும் பூண்மையைப் பொதுமாக வெளிக்காதான். இக்கோலத்தை அங்கு அவள்வளர்க்கப் பஞ்சரத்தில் அடைத்திருக்கும் பூண்மையுட் கினியுக் புழுமூகம் வைத்து கோக்கி’ நம் சேவல் இக்க

ரே தரையில் தலைமை பூண்டோர். தன்னல மற்றேர் வேண்டுமிட தன்னையு மிழப்பார். இச் சிரிய தத்துவத் தைக் கலையும் செரியித் தத்தையின் (களி) மூலமாற்ற திருத்தக்கேவேல் தந்தருளு மற்றைக் கான்போம். “இஜைவினைழுக்கி விரும்புவார் வேண்டி ஜீவகனும் தாமாய்ப்பும் இலக்கணையாம் தையதும், தாமாய்க்கொப்புக்கொள்ளுகின்றார். அம்மாதன்வன்ப்பை ஜீவகன் கண்ணிமைக்காது கோக்கி மகிழ்து காதலித்திருந்த தால், கண்கள் கருகிக் கண்ணீர்பெருகின்று. இதைக் கண்ட இலக்கணை, வேலெரு மாதை சினைந்து அவ்வோச் சேர்த்த கில்லைபென்று அழுகின்றன போலும், என்று துன்பம் மிகவுடையாய் வேல்போன்ற கண் கள் தீயுமிழ நாறாகாரன் தழித்தான். மாலையைப் பிய்த்தான். நக்களைகள் சிக்கினான். கேப்பங்களை செம்பாய்கிழவியிருக்கின்றான். கிய்மினாக்கி புருவங்கள் முநிய்ப்பெற்றனன். செந்தமான முடக் கீயர்த்தான். இதைத்தான் ‘ஷடல்’ என்று கூறுவது. புலத்தலை புதுதென்று இல்லையாதலாறும், கூடுதல்காரமத்திற் கிளப்பும் ஆதானாறும், ஆடலைப் பேருங்கிழவைன்டிய சிறு துனி காட்டினார். இதனால் மன்னன் பொற்றுமரையில் கருமுத்தக்கள் சொரிதல் போல, கண்ணென்றீர் சொரிப் அவள் சிற்றத்திப்போதுபுலி, இந்றதென்று மூன்று ஏக்கு தேன்கள் வென்கூக்கள் பண்டியான் செய்த பாவப் பயத்தை யாக்குகிறார்ப்பன். நங்கை வாந்தர மொழியின்’ என்று, தேன்களையும் வண்டுகளையும் குருவாகக் கொண்டு அவள்ருளைப்பெறப் பாதந்தில் தவங்கிடந்தான். இக்கோலத்தை அங்கு அவள்வளர்க்கப் பஞ்சரத்தில் அடைத்திருக்கும் பூண்மையுட் கினியுக் புழுமூகம் வைத்து கோக்கி’ நம் சேவல் இக்க

ஈம் ஆடல் தீர்க்குமிடத்துத் தகாதென்று மனமுருகி நாம் சாவம், காவலன் மட்டதை யுள்ளம் கந்தொலே இருப்பு கொல்லோ. நக்கையே பாவையே, ஒன்றுக் கூறவில்லை இனி நீ அருளாய்” என்று தக்கையிற்று. தன்னயங்குதியுள்ள பூலை “பெற்ற சோற்றுறையுண்டு கூண்டில் மினியுப்புதிருக்கும் நாம் சிதி செந்தல்ப் போவோமானால் பொரான்திருக்கும் மூன்றான எட்டில் காட்டான். தக்கையீறி, பொராதும் நம்பவை;” என்று கழியது. தன்னல்லாத் தக்கையோ பழி வோடுமிடைந்ததேதாலும் சீற்றிபரவினாக்கு வழிப்படு தெய்வாகி வாங்கொடுத்தருள் வேண்டியிருக்க இவன் அருளா திருக்கின்றாதலால்,

நன்றா யானு மாக

விதீனைக்கன் டுமிரை வாமேன்  
நான் நியான் சாவ வென்றே  
நல்கினி நூயின் யாப்ப  
மான் நவன் மருணு அக்கள்  
வாயிய வழிய பெற நேணன்  
ஞன் நவ ஞாப் புல்வி  
யனினலம் பரவி ஞனே.

நன் இந்நக்கையைப் பெற்ற தாயாகப் பாயித்து இதனைக் கண்டு உயிரவைத்திரேன். இக்கட்டிலிருக்கும் கவிற்றால் உச்சகுக் கிட்டுக்கொண்டு தொகுக்காகின்றேன், என்று நூயினால் தன் கமுத்தில் சருக்கிட்டுக்கொள்ள, இதனைக் கண்டும் கேட்டு மிருந்த நங்கை மயங்கி சிரித்தான். அப்போது நாயகன் அக்கிளியை நோக்கி “வாழக்கடவாய்” என்று கூறி “நன் செய்த தவத்தின் வரம்பெற்றே” என்று, “எட்டிலிருந்து வென்று” ராதினிலோ, அதன் பயன் கூட விற் கானம் பூதலை ஞாப் புல்வி அனி நலம் அனுபவித்தான், என்பதாக.

வினையை வீட்டு வீட்டுக்கெறி பெய்த்தாலும் அவாவும் தன்னலமும் அற்றிருத்தாலும் உபாயம் ‘பயன் கருதாமை’ யாகும். மின் செய்வதால்கே அதனை விலக்க இத்தனை அரும்பாடு படவேண்டியிருது; விட்டிருந்தான் இவ்வாருத்தம் ஒன்றும் இல்லையே என்று வினைகளே செய்யாதிருக்கவியலாதென்பதை முன்னேறிடத் தில் கண்டோம். அக்கருத்தைக் கமலக்கணனும், இட்டத்தாற் கண்மத் திருயார் பொய்யார் விட்டத்தாற் பேற்றன மேலடையார்த்தொட்ட டொன்றைக்

செய்யாரினைப்பெறாது நில்லார் செதிந்தியல்வர் மெய்யார் குணத்தெவரு மிக்கு.

என்று கூறுகின்றார். நல்லன செய்தோர் சுவர்க்கபோ கம் அனுபவியாப் என்பதை

இந்தவெளை வேதத் திப்பக்கின்ற ரெச்சத்தால் வந்திருக்கின்ற தம்வினைபோய் வாயிசைப்பர்—அந்த சென்றமரர் ஈடுப்பைக் கொடுக்கின்றது வெர்தமபோகத்தை[வைர் சின்றமர்க்கு துய்ப்பார் கிக்குந்து.

என்றும், பொன்னகிரில் வாழ்வெப்பதிப் புண்ணியித்தின் நன் குறையைப்

பண்ணினவர் இவ்வுலகில் பாட்டுக்கே-பின்னைவர் காக்கு மறைத்தன்மை கடிப்படைத்தார் காம்தாற் போக்குவரத் தேபெறவர் பூண்டு என்றும், சிதை கூறுகின்றதாலால், மின் எவ்வாறு

செப்தால் வினைப்பயன் துப்பக்க திருக்கியிடும் என்ற சங்கை எவர்க்கும் தோன்றுதல் இயற்கையே. இதற்குக் காக்க யுத்தி அக் கிடையிலேயே

பேறுதரு சுச்சகப் பெட்டிற் செயும்செயலின் வேறுசெயல் எலுகை மேஜிடுமே—சிறில்தொடக் காதிலை லை அடையும் பயன்துறந்து தீற்றுமக் கண்மத்தைச் செய்.

மன்பூர்வமாக சுச்சவராப்பணமாய்ப் பயன்கருதாத செப்பின்ற வினைதொக்கது; வேறுசிதமாய்க் காலதான் பந்திக்கும் என்றும் உயர்வுதற்கின்றனர். இக்கருத்தைபே மற்றேரிடத்தும் உறுதிபாக

போன சுச்சயினனும்ப் புன்னலைக் கூற தனுப் பூர்வ விலைகொண்ட நன்னெஞ்சா—பானதொழில் வேள்வி யிதுக்கை விரும்பி முயல்வாதுக் குழினை யெல்லாம்போ முடைந்து.

என்றும் கூறுகின்றனர், பயன்கருதாது இவ்வாறு செய் யும் வினைதான் ‘சுத்துவ’ மானதென்று மற்றும்,

மேவும் பயனில் விருப்பிலைரல் மாமதையின் தாலில் யிதிப்படிபே தாமதனை—ஓவலறச் செய்வலைத்தன் என்னுமே செய்தலைத்தன் மூலம் வேண்டு மகம் என்றும் கற்று பண்ணரும் தீடித்தில்,

இக்கரும் மெல்ல மிபற்றல்கட வேபெனிதும் அங்கருமத் தாருமாயி மனமும்—புக்க யைதுமும் விட்டுப் பிரிந்தவற்றாகத் தின்னம் செய்வகட்டென்ன் நென்மதமாக தேர்.

தானத்திரும் ஆகிய புண்ணியைக்கும்கான் செய்ய வேண்டியது கடமையென்றும் தன்னுமைப்பெதன்ற அபிமள்சினாது அன்புன் அதனால் பிரதிபிடோயா ஜனம் விரும்பாம் செய்யவேண்டியதுதான் கடமை என்பது என்கருத்து” என்று தொசாரியன் தன் உள்ளக்கருத்தோடு, வினைபதிக்காத—தக்கற்கு வாராத—தந்துவதைத்தைச் செல்லிப்பிருளினால். இவ்வாறு செய் தாலைக்கு ஆழ்விலை பெல்லா முடைத்துபோகும். இவ்வுறை நட தமிழ்நாட்டு வள்ளங்களும் செய்யாகன். ஆய் என்பான் அறநுபவை ஆற்றங் அழியிய வாக்கிபங்கால் ஏணிச்சேரி முடிமேகியர்,

இம்மைச் செப்தது மற்றுமைக் காமெதும் அநிலை வாரினி னுஅ யல்லன் பிரகுஞ் சான்னேர் சென்ற செறிவென

ஆங்குப் பட்டன் நவன்கை வண்ணமேயே.

என்று கூறுவார். பயன் கருகி அறநு செப்போர் “தரும் சியாபரிகள் ஆவாகன். யாதொரு பயதுக் கருதாத சாங்கிரூசென்ற சென்றென் ஆற்றுதலை பெபியேர் இப்புக் கடனுமாகும். அவ்வாறு கருகித் ‘தன்னுயிக் கிங்கான் பிறவும் ரோம்பும் மன்னுபிர் முதல்வன்’ முன்னிட்டே இவ்வுலக முன்னு. உலக மென்பது உயர்க்கோர் மாட்டன்றே இவர்கள் பாத தாளி படுதலால் உலகம் பாக்கியம் செய்தது. ஒன்றுது முள்ளான் பிரங்கே இறுதிக் குழிதான் தானே மான் திரத்தைக் கடதுவன் மாய்த் துமிபெருவுடு,

உண்டா லம்மலில் வலக மிக்கிர ரமித்த மியைவ தாபிது மின்னிதென் தமிப் ருண்டு மில்லீ முலிலீச் துஞ்சுல் பிறங்கு மின்பிற ரஞ்சசு தஞ்சிப்

புக்கூழி துயிரினுங் கொடுக்குவர் பழியெனி  
ஆலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்  
அண்ண மாட்சி பலைய ராகித்

தமக்கென முயலா சோன்றுட்

பிறக்கென முயலுந் ருண்மை யானே.

சாவா மாருந்தெனிலும் விருந்தோடல்லது உண்ணே  
மலும் எவ்மாட்டும் பகையின்றியும், அஞ்சுவதஞ்சல்  
அறிவார்தொழில் ஆதனீன், மற்றவர் அஞ்சுத்தகுஞ்சத்  
துன்பத்திற்குத் தாழும் அஞ்சியும், புக்கெழினின் உயி  
ஏர்க் கெதித்தும், பழியெனின் உலகுடன்பெற்றும்  
வெறுத்தும், மனக்கெற்றி மின்றியும் ஒழுகும் பாங்பு  
வாய்ந்த அந்தகையினாகித் தமக்கெங்ற முயலாது  
பெரிதும் பிறக்கென் முயலும் பெரியேர் இருந்த  
வாலே இவ்வகைம் உண்டுகான்." என்று கூறுகின்  
ரூர். இந்தகைய மாட்சிமைப்பட்டேர் இருக்கும்

நிலத்தான் நாடாகும்—வசித்தற்குரிய தகுதியுள்ள சில்  
அகும். இக்கருத்தை வெகு உள்ளுக் குள்ளவையர்

நாடா கொன்றே காரா கொன்றே

வைவா கொன்றே மிகையா கொன்றே

வெவ்வழி நல்லவ ராடவ

ரவ்வழி நல்லை வாழிய சிலனே.

சிலமே கீ ஒன்றில் நாடேபாக ஒன்றிற் காடேயாக,  
ஒன்றிற் பள்ளுமொயாக ஒன்றில் மேடேயாக, எவ்வாறு  
யினும் எவ்வித்து நல்லவ ரிருக்கின்றார்களோ அவ்  
வின்து நீய்ம் நல்லை யாவை என்று புகன்ற். இத்  
தைகெயின் தனக்கொண்டுடைமை உண்டென்பதின்  
ந்த் தன்னையுமிழ்றது பயதூங் கருதாது தருமான்  
ஏப்புது தலைவன் தமாப்புத் தத்பதம் சேருவன்.

அன்னவர்களில்—யன் கருதாது அறநற்றுபவர்  
களில் ஒருவனும் கண்ணைப்பற்றி நாம் அறிவோம்.

## இண்டாள்

### 2. கல்வியும் கலித்திறமையும்.

[645-வது பக்கத் தொடர்ச்சி]

திருவாகக்திலும் குழிப்பத்து இருக்கின்றது. ஆயி  
தும் ஆண்டாள் பாடிய குழிப்பத்து அந்நடை  
மில் காணப்படவில்லை. எனிலும் அங்குள் சொற் சொற்  
ரூபர்களே இங்கு மிருப்பதால், இலக்கிய ஆராய்ச்சி  
மில்லைவுறுமானம் பொருந்துமோ அதனைபே கொள்க.

நாக்கியார் 4-ம் திருமொழி "தெள்ளியார் பலன்"  
என்பது திருநாவுக்கரசர் திருக்குறுந்தைகை பாடிய  
யாப்பிலிருக்கான்களின் ரேஷன். இப்பிரிக்கலியிருந்து  
இலக்கணத்தின்படி "நேர் பதினெண்றே, நிறைப்பனி  
ரெண்டே" பென் தங்கட்டளை பெற்றவரும். \*நூறு  
ரிசென் முதலான கேரேசையாயின், அல்லியில், 11-யை  
ரொழுத்துக்கள் (உயிர்மெய்யெழுத்து) பெற்று, வினா  
யசை முதலைசையாயின், 12 உயிரொழுத்துக்கள் (உயிர்  
மெய்யெழுத்துக்கள்) பெற்றும் வருவதுகான்க, இப்  
பதிக வோசையினினையே மதுரகண்க்கும் குதிரா

\* தெள்ளியார்பவர் கைதொழும் தேவனுார்" —யூரி 11

(உயிர்மெய்ய)

பழகு நான்மை யின்பொரு ணாம்மத்" —யூரி 12

(உயிர்மெய்ய)

† வின்று ஓர்தெழு தேவுதும் வின்கிளை  
மன்று ஜு அர்வினை தீர்க்கு முருக்கினைப்  
பன்று ஜார்பயி தீர்க்குக் கேள்விலி  
அண்ண வரதி யேதொழு துய்ம்பைனே.

திருக்கோவிலி - திருக்குறுந்தொகை (அப்பா) 2.

திரிதக் தாக்கு தேவு பிரானுடைக்

கரிய கோவல் திருக்கு காண்பன்னான்

பெரிய வண்குரு கங்கர் கம்பிகள்

சரிய அனும் மேன்பெற்ற கண்மையே.

மதுரகவி - (கண்ணையுண் சிறதாம்ப) 3.

பூம கந்தம் வானவர் போற்றதற்

காம கண்ணை வாஜாகல் தேவகி

மாம கண்மிகு சீர்வச தேவாதம்

கோம கண்வளில் கட்டி கட்டலே.

4-வது திருமொழி. (ஆண்டாள்) 3.

ஏக்கரசருக்கும் காரணப்பெயர் கள் முறையே தந்தன  
வென் நதுமாளிக்கின்றே. இதன் யாப்பிலிக்கணம்  
நன்குருந்த கோதையார் தாழும் ஒரு பதிகம் இக்  
கலிசிருத்தக்களாற் பாடினார். திருநாவுக்கரச நாயாளுர்  
பாடிய "சொன்மை பயில்கின்ற குபிலின்காள்"  
என்னும் திருப்பிதிக்கதை, ஆண்டாள் பாடிய "வித்தை  
ண்மீலோப்பு" என்றும் மேகமிடுதாது தின்புட்டுட்டு  
கின்றன. முன்னிதில் அகத்தினை மாபில் அப்பர்  
தன்னை ஒரு பெண்ணுப்ப பாதித்து புருதைத்தம்  
அன் பரம்பொருளை அழைக்குமாறு, குபில் நாரை  
முதலிப் அலிசினைப்பெற்றுகளீந்த தாதைசல விடு  
கின்றனர். ஆண்டாளோ உண்மையிற் பெண்பாலைப்ப  
புருதோத்தமைனைக் கணவளுக விப்பதால், இப்பிதிகம்  
என்ப ஆண்கவியாஜ்களால் பாடிய எதனினிம் சிற  
ந்து விளங்கும். ஒரு குத்தாடுமேடைப்பில் பெண்  
வேங்கம் பூநி ஒருவன் எவ்வளவு கி விரிவையாப்

‡ கண்காக்களும் மூண்டக்கான்களதைகளாக்கவே  
கண்டார் வேலான் பாட்டோவாப் பழநாத்தான்  
வல்லூரை தழுமிகி யந்தவென்ற நிலின்வண்ணம்  
கொண்டநாள் நவநிலாவுக்குதிக்கொள்ளா தொழிலைனே?

அப்பர் 2.

சாக்கமாகடல்கடைச்தான் தன்முகிலைகள் வேலாக்கத்துக்  
செல்காமல் சேவங்கில் முடிவில்கி வின்மையைப்  
கோவிலைக்கேமேல்துவித்துமிக்கின்றதுபீடுத்துக்கீடுதான்

தங்குமே வென்னும் தங்குமென் துறையீரே.

ஆண்டாள் மீகவிலி தாது.

‡ துணையார் முயன்கில்போய்த் துணைக்கேரு மட்காராய்  
பனையார் வாற்தான் பாட்டோவாப் பழநாத்தான்  
கணையார் விருக்கூம்பிற் கழியானம் பொடிசெப்பத்  
இலையார் மாரிபணே சேழிவுவழிந்துக்கொண்டுளே?

அப்பர் 7.

வின்னைல் மேலாப்பு விரித்தாப்போல் மேகங்கள்!  
தெண்ணீர்பாய் வேங்கத்தின் நிறுமாழும் பெண்டானே  
கண்ணீர்கள் மூலைதூப்பில் தூநிகோரகி சேர்வேனை  
பெண்ணையை மீழிக்கு மிதுதமக்கோர் பெருமையை!

ஆண்டாள் 8-வது திருமொழி 1.

நடவடிகையும், உண்மையில் பெண்டாலே வந்த நடிப்பது போலாக தா. ஆதலால் “தூது” பாடுவதில் ஆண்டாள் பதிகமே தனிப்பே சிறந்து விளங்குகின்றது.

ஆண்டாள், சுந்தரமுத்திராயனாருது இசைத்தமிழில் சுப்பட்டா சிற்கில் இடங்களில் விளங்கும். ஓவ்வுது திருமொழியாகி “கிண்தூரச் செம்பொடி” யென்றும் திருப்பதிகம் நட்டாராகச்சுத்தம் குற்றமின்றினை குழும். சுந்தரரோ பத்தாம் பாட்டில் திருக்கண்டக்கப்பட்ட செப்து தன்னைக்குறித்துப் பாடுவர். அங்கானமே ஆண்டானும் பெரியம்வாரும் பெருமாதும் 10-ம் செய்யின் திருக்கண்டக்காப்பாய்த் திருவாய்மலர்தநான்.

சிலப்பித்தரம் தேவாரம் திருவாசகங்கள் மாத்திரமானாலும் புறநானாறு அகாஞாறு முதலிய சங்கநால் கஞ்சம் திருக்குறளும் சங்கவிக்கண்ட காப்பியதும் சுந்டாள் கரண்டன் கொடுவதும் பொருந்தும் சமாநாதம் கலூர் சாக்கியறந்தாளான மணிமேகலை முதலியனவும் இவ்வம்மையார் கசடறக் கற்றிருக்கநவேர்ப்பதை ஆண்களும் சில சொற்றெழுத்தாளர் காண்கின்றோம். இவ்வாறு தன்கு முன்னிருந்த வைணவம் அல்லது வைணவம் மத்தாலுகியர் களைக் கற்றதுமனிச் செந்தமிழ் நடையில் வைணவத் தொடங்கி ஆண்டாளப்போல் செய்தவர் சிலவேரி தன் தந்தையாகிய விட்டுவிடுத்தர், பள்ளைத் தமிழ்முறையில் கண்ணன் திருவாதாரமுதல் தாலாட்டு அம்புளி முதலிய பருவகளை முறையே கால்கிக்காட்டிய வாறு, பெண்டன்னோலங்குரியி சிற்றில்பருவ முதலி வகைகளைச் சிறப்பித்துத் தந்தையின் செய்கண்ணப்

\* பத்துப்பாட்டில் மூல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி விவரநை கோக்கு.

† செப்பமை யூடை திருவாரங்க் தாப்பணித்த மெய்மையைப் பெருவார்த்தை விட்டுத்தீர் கேட்டிருப்பர் தமிழ்வெள்வாற்த் தாழுப்பை ரெங்கன்துவிசல் தமிழ்க்கையே பொய்யாலும் சாதிப்பாராரினியே.

11-வது திருமொழி (காருக்கு) 10.

## யாப்பிலக்கணம்

செய்யுள்—ஆசிரியப்பா

[66-வது பக்கத் தொடர்ச்சி]

**செப்பலோசைக்கு உரிய பா வெண்பா ஆதுபோல்**  
அகவலோசைக்கு உரிய பா ஆசிரியப்பாவாரும்.  
‘கேட்டபவர் கேளுங்கள்’ என்றாரைக்கு தன்மையில் இசைப்பது செப்பலோசை என்றும், ஒருவளை அதை ந்து விடுதிகோள் என்றாரைக்கு தன்மையில் இசைப்பது அகவலோசை என்றும், செப்பலோசையைப் போல் அகவலோசையும், ஏஷ்டிசை·துங்கிசை ஒரு ஜிசை என மூவகைப்படுமென்றும் முன்னர் (564-வது பக்கம்) விரித்துரைத்திருக்கின்றோம்.

ஆசிரியப்பாவிற்கு உரிய சிர், இயந்திர், கருவில் சாசசுக்கீர்கள். தேவே புளிமங்கள் காலினாம் என்றும் அந்தான்குவாய்ப்பாடு இயந்திர்களும் ஆசி என்றும் அந்தான்குவாய்ப்பாடு இயந்திர்களும் ஆசி பியப்பாவினுள்வரும். ஆசிதும், இயந்திரம் வெள்ளியப்பாவினுள்வராக திரும்திருக்கின்றது.

பூர்த்தி செய்வதுபோல் ஒருவகைப் பின்னைத்தமிழ் கோதையார், ‘திருப்பாவையிலும் தமது 24 திருமொழிகளில் இம்மீது செப்பாராயினர்,

ஆண்டாள் தன் தந்தைக்குக் தானே ஏகபுத்திரி யாய்ச் சர்வைத்தாங்களுக்குஞ் சட்டப்படி. பாத்திரமாவதுபோல் கல்வித்திறத்திலும் கல்வித்திறத்திலும் பெரியாழ்வாருக்குப் பற்பலிதங்களில் நெருங்கி ஒப்பிடக்கூடியவராயிருக்கின்றன. அவர் எதை விட்டாரோ, அதை அம்மையார் தமது திருமொழிகளில் கூர்த்தையிலும் மிவும் ஆச்சியித்தான் வினாக்களும், பெரியாழ்வார் திருமொழி முதற்பந்தின் திருக்கண்டக்காப்புட் செய்யபோம் “வாரணமாயிரம்” என்பதின் திருக்கண்டக்காப்பும் இல்லை விளக்கத்தைக் குறிக்கும். “வாரணமாயிரம்” என்பது திருமணமாயின், பட்டர்ப்பான் முதல்திருமொழி கண்ணன் திருவாதாரம், உறவினர் வந்துகாணல், திருத்தாலாட்டு, அம்புசி நோக்கல், செங்கிரையாடல், சப்பாக்கிரைட்டல், தார்க்கல், அச்சொர, புறம்புகல் என்பன திருமணம் பண்களுக்கும். இவ்வாறே ஆண்டாள் திருப்பதிகளில் உள்ள விஷபங்களும் பெரியாழ்வார் திருமொழிலும் தங்கள் வொழுங்கில் இனைக்கக்கூடிய தன்மைகளுடையவாம்.

\* ஆயதும் காக்கதன் கண்டக அல்லே வேயப்படும் வில்லிபுத் தாங்கேள் கோதைக்கால் தய தமிழ்மாலை ஈரைக்கும் வள்ளுவர் வையு நல்மைகளைப் பெற்று மதிர்வே.

ஆண்டாள்.

ஆய்சியின் மூழிப்பி ராஸ்புறம் புக்கிய வேய்த்தீர் தேவளிகளால் விட்டுசித்தன் மகிழ்து ஈத் தமிழ்வை ஈரைக்கும் வல்லுவர் வாயு மதிர்த் தந்மைகளைப் பெற்று மதிர்வேர் பெரியாழ்வார்

தெபியாழ்வார் 4-ம் பத்தில் 3-வது திருமொழியாகி திருமலிருக்கோலையிலென் மாட்சியும், ஆண்டாள் 3-வது திருமொழில் திருவலிருக்கோலையில் பெருமை வழி பழுதும் ஒன்றான்பின் ஒன்றை வைத்துக் காணக்.

## யாப்பிலக்கணம்

செய்யுள்—ஆசிரியப்பா

[66-வது பக்கத் தொடர்ச்சி]

வரலாகாது என்பது போன்ற நியதி ஆசிரியப்பாவிற்கு இல்லை. ஆசிரியப்பாவில் பெரும்பாலும் இயந்திர்களை வரவேண்டுமாலும், நன்குகாய்ச்சிகளும், தேவைகளில் புளிமங்களை என்றும் இரண்டு கணிச்சீர்களும் இடையிடப்போல் சிற்கிலவரினும் பிழைப்பலை. கரு விளக்கனி, கவிதைக்கனி என்றும் நிலைநடவாயிப்புகளிச்சீர்கள் ஆசிரியப்பாவினுள்வரலாகாது என்பார். இதைப் பண்ணர் விரித்துரைப்போம்.

இனி, ஆசிரியப்பாவிற்கு உரிய சிர், ஆசிரியத்தை, அது கேரான்தீய ஆசிரியத்தையொப்பிற்கும், விரைவான்தையைப் பொன்றையீடு ஆசிரியத்தையொப்பிற்கும் இருவகைப்பறி மென்பதை முன்னடை கூறியிருக்கின்றோம் (188-வது பக்கம்). ஆயதும், வெண்டளைத்தை வேற்றுத்தைவராலோதையையும் வியதி வெண்பாயிற்கிறுப்பதுபோல்

ஆசிரியப்பாவிற் கில்லை. ஓராசிரியப்பாவினுள் மற்றத் தலைகள் சிற்சில வரிதும் பிழையாகாது.

ஆசிரியப்பாவும், வெண்பாவைப்போல் நான்கு சீர்கள் கொண்ட அளவடிகளால் நடக்கும். சில ஆசிரியப்பாக்களில், குறநீடியும் சிற்டடியுமிசிற்கில் இடையே வரிதும் வரலாம். ஆசிரியப்பாக்களுன் ஏதேனும் இரண்டொரு அடிகள் ஒருத்தசீர் பெற்று வருதலும் உண்டு. இது பிசு அருமை. மூன்றாக் முதல் எத்தனை அடிகள் வேண்டுமெனிலும் ஆசிரியப்பாவில் வருதல் கூடும். அவை பாடுவோன்று பொருள்முடிவைக் குறித்த நடக்கும்.

ஆசிரியப்பாக்களெல்லாம், ஏ ஓ என் க் கு ஆய் ஜ் என் வற்றுறி ஒன்றினை இறுதியிற்கொண்ட பெற்ற முடியவேண்டும். இவைகளில், ஏ என்றும் எழுத்தில் முடிவதே மிகக் கிரப்புடைத்தென்று கருதப்படுகின்றது.

இவ்வாறு, பெரும்பாலும் இயங்கிசூர் ஆசிரியத் தலையும் பெற்ற அளவடிகள் மூன்றிலிருக்கும் குறையாமல் உடையதாய், ஏ ஓ என் க் கு ஆய் ஜ் என் வற்றுறி வெள்ளிலை ஒன்றினாலும் முடிந்து, அகவலேசையுடன் இசைக்கின்றாரா ஆசிரியப்பா எனக்கொள்க்க. ஆசிரியன் எடுத்திதழிப்புத்தோல் பொருளை அறிவிக்கும் பான்மை பில் இசைப்பதால் இதற்கு ஆசிரியப்பா என்றும் பெயர் அமைத்து. அகவலேசை உடைமையின் அகவல்பா என்ற பெயரும் இதற்குள்ளது.

அகவலேசை, ஏந்திகையகவலும் தூங்கிசையகவலும் ஒழுகிசையகவலும் ஆவது, அப்பாட்டின் கண் அமைத்திருக்கும் ஆசிரியத்தொளையின் வகையைப் பொருந்திப்பதாகும்.

தேரெண்டிய ஆசிரியத்தொளி மிகுஞ்சிதருக்கும் ஆசிரியப்பா ஏந்திகை அகவலேசையும், சிரையொன்றிய ஆசிரியத்தொளி மிகுஞ்சிதருக்கும் ஆசிரியப்பா தூங்கிசை அகவலேசையும் இருவகை ஆசிரியத்தொளாலும் ஸ்ரை வரும் ஆசிரியப்பா ஒழுகிசை அகவலேசையும் உடையதாயிருக்கும். (இவைகளுக்கு கிடையிடையே வேற்றுத்தொள்கள் வரிதும் தீதில்லை.)

இப் பொதுவில்கணாத்திற் சினங்கிவரும் ஆசிரியப்பாக்கள், சிறிதுசிறிது வேறுபட்டு நான்கு வகை ஆயும். அவைவாரம்,

- 1.. நேரிசை யாசிரியப்பா
2. சிலமண்டில் வாசிரியப்பா
3. அடிமறிமண்டில் வாசிரியப்பா
4. இணைக்குற எலாசிரியப்பா

என்பனவாம். இவைகளின் சிறப்பிலிக்கணாத்தைக் கற்பதோடு ஆசிரியப்பாக்களுக்குரிய பொது இலக்கணங்களையும் கவனித்துக் கொள்ளலாம்.

### 1. நேரிசை யாசிரியப்பா.

ஆசிரியப்பாவிற்குரிய அகவலேசை முதலை இலக்கணங்களைப் பெற்று வரும் பாட்டின் சுற்றிற்கு அப்பலடிமாத்திரம் மூன்றாசிர்களுடைய சிற்டடியாயிருக்குமாயின், அப் பா நேரிசை ஆசிரியப்பா வாகும். ஈற்றங்கு அப்பலடி எருத்தடி வருமாகுவது. நான்கை ஆசிரியப்பாக்களிலும், நேரிசை ஆசிரியப்பா மிகக் ஒசையமும் புகழும் சிறப்பும் உடையதாப்க்கருதப்படுகின்றனம் பற்றி அதற்கு நேரிசை என்றும் பெயர் வந்தது.

புராநாறு, அகாநாறு, நற்றினை, குறந்தொகை, ஜங்குறதூறு அணை சங்கதுள்களில் வரும் செய்யுள்கள் பெரும்பான்மை நேரிசை ஆசிரியப்பாக்களே. அவ்வரா வாரர் தான்வர் தன்றே புதுப்பு வதிர ஒருத்தப்க் கதுப்பு வற்பு காமர் பொழுதே.

—ஜங்குறதூறு.

இது மூன்றாயால் வர்த நேரிசை யாசிரியப்பா, மூன்றாடிக்கும் குறைந்த ஆசிரியப்பா இல்லை. இதனில் சுற்றிக்கு அப்பலடியைகிய ‘புதுப்பு வதிர ஒருத்தப்க் காமர் பொழுதே, சன் தும் இவை பிரிந்தும் இயந்திர வெண்டைகள் தீவிர, மற்றத்தொள்கள் எல்லாம் ஆசிரியத்தொள்கள் (வெண்பாவைப் போல), ஓரடியின் காற்றிற்கும் மற்ற அடியின் முதலில்றும் உள்ள தலையமைப்பை ஆசிரியப்பாவில் கவனிக்கவேண்டாம்).

பொழுதே—என்று ஏகாத்தில் முடித்திருக்கின்றது இப்பாட்டு.

அம்ம வாழி தோழி பன்மளர்

நறந்தன் சேலை நாடுகெழு நெடுந்தைகள்

குன்றம் பாடா னுயி

னென்பயன் செய்யுமோ வேலற்கவ் வெறியே

—ஜங்குறதூறு.

இது காங்கடியால் வர்த நேரிசை யாசிரியப்பா, சுற்றுக் கபலத் தூங்கிசூர் பிரிப்புதும், வெறியே என், பட்டு ஏகாத்தில்முடிவதுந் காண்க. இதனில் வந்திருப்புக் கெரும்பை பெரும்பாலும் ஆசிரியத்தொள்களே. ஆபி தும், என்பயன்—செய்யுமோ, செய்யுமோ—வேலற்கவ் கல், எனவெண்டைகளாகும்; நாடுகெழு—நெடுந்தைகள், வேலற்கவ்—வெறியே, எனக் கவித்தொள்களும் வந்திருக்கின்றன. இனி, நாடுகெழு என்பதை வகையுள்ளது, நாடுகெழு எனத் தேமங்களிப்பார். மாக்காமல் நாடுகெழு, எனத் தேமங்களிப்பார் கொள்வோ மாயின், நாடுகெழு—நெடுந்தைகள், என்பது வந்திருப்புத் தொள்களும் ஆகும். ஆசிரியப்பாவில், சருவளின்களியும் கவினிங்களியும்தான் வரலாகாது. தேமங்களியும் புளிமங்களியும் வரலாம். (வகையுளி என்பதைப் பற்றிப்பினர் வித்துணைப்போம்.)

ஆய்வுத் தன்ன வந்தீங் கிளாசி பன்ன வினிபோள் குன்ற மின்ன வரும்பார் செய்யு மாபி துறுறை வரிதே காமங்

குறக் கோம்பும் நறிவுடை போரே.

—குறந்தொகை.

இது ஜங்கடிகளால்வந்த நேரிசையாசிரியப்பா. இதனில் வந்தீங்—கிளாசி, யன்ன—வினிபோள், வின்னு—வரும்பார், வரும்பார்—செய்யு, நறிவுடை—போரே, என்பதை வெண்டுள்கள் ஆதல் தீவிர மற்றவை ஆசிரியத்தொள்கள். இதனில் இயந்திரத்திலிரு சிர்களில்லை. கால்பர் கோத்து ஞாலத் திப்பக்கும் கால்பர் சாகா உடைப்போள் மாணின் ஊறின் ரூபி மார்னிது படிதீம் யுப்தத் தேற்று னுயின் வைக்கும் பைக்கக் முள்ளன்களியும் வரலாகாது. தேமங்களியும் புளிமங்களியும் வரலாம். (வகையுளி என்பதைப் பற்றிப்பினர் வித்துணைப்போம்.)

—புராநாறு.

இது ஆழந்தபால் வந்த கேரிசையாசிரியர்ப்பா. ஒன்றி ரண்டு வெண்டளைகளும், யாறினிது - படிமே, என் துக்க கலித்தலோடும் போல மற்ற ஆசிரியத்தொகளில் பெரும்பான்மைகளென்றீய ஆசிரியத்தொயாயிருத் தலை இப்பாட்டில் எந்திகை அகவலோகை அமைந்திருப்பது கண்க. பாட்டின் இறுதியில் ஏகாரம்; சுற்றிந் கயலை முக்கீடு.

வைக ஞேரு வைப்பு மிளையும்  
மெப்கீன நிழலில் கிடியுமில் வலகத்துக்  
காளீ ரென்றோ வரிதே யதுகனி  
பேஸீ ராகுலி யைபவெலன் ஞேரு  
பூண்ணி யாகம் புலம்பு பான  
ரயிஸ்ப்பட்கொள்ள டன்ன கொன்றையங் தீங்கனி  
பறைபறை கடிப்பி னறைபறையங் துயல்வர  
வெவ்வளி வழங்கும் வேயபயி லுவுத்  
தெவ்வ மிக்க மருஞ்சர மிறந்து  
நன்வா யல்லா வாழ்க்கை  
மன்னுப் பொருட்டினிப் பிரிதும்யா மெனவே

—ஏற்றினை.

பதினேராடகால் வந்த இந்த கேரிசை ஆசிரியப் பாவில், இருவகைத் தீரியத்தொகளும், வேற்றுத்தொகளும் விரிவி ஒழுக்கை அகவலோகை அமைவது காண்க.

இரும்பிழி மகா அரிவு வழுங்கன் முதார்  
விழவின் ரூபிதுந் தஞ்சா தாரும்  
மல்ல லாவன மறுகுடன் மதியின்

வல்லுளைக் கடுஞ்சொ லன்னை தஞ்சாள்  
பின்னிகோ எருஞ்சிறை யன்னை தஞ்சிற்  
றஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்  
இலங்குவே லினையர் தஞ்சின் வைபெயிற்று  
வலஞ்சுகிற் தோகை ஞாளி மகிழு  
மரவலாப் ஞுமலி மகிழாது மதியிற்  
பகலூரு வறந்திலங்க கான்ற சிக்கிபி  
ஏக்கலாப் மண்டில சின்றவிரி யுப்பிமே  
திங்கள்கல் சேர்பு கீனயிருன் மதியி  
விலிலெலி வல்லி வல்லவாப்பக் கைக  
கழுதுவழுப் பிபாத் தழிதக் குழமும்  
வளைக்கட் சேவல் வாளா மதியின்  
மனிசெறி கோழி மாண்குர வியம்பு  
யெல்லா மதித் தாலை பொருந  
விலிலா செஞ்சுத் தவர்வல ராலே—யதனு  
விரிபெய் புட்டி ஸர்பப்ப பரிசிற்  
தாதி போகிப் பாப்பரி நன்மா  
'நொச்சி வேலீத் தித்த ஜுறங்கைத்  
கண்முதிர் புறங்கட் டன்ன  
பன்முட் டுஞ்சூர் ஞேருப்பங் களவே.

—அகாளாறு.

இது இருபத்துஈரன்கடி களால் வந்த கேரிசையிருப்பா. இதனில், 18 வது அடியில், 'யதனு' என்ற ஒரு சீர் அதிகமாயிருத்தல் காண்க. இவ்வாறு அக வறவால் ஒவ்வொரடி ஐந்தசீராடியாப் பிகவும் அருகி வருதல் கடும். இவ்விடபத்தைப் பின்னர் விரித் துரைப்போம்.

## க ம் ப ரா ம ர ய ண ம்

### அயோத்தியா காண்டம் — 5. தைவுமாட்டு படலம்.

[652-வது பக்கத் தொடர்ச்சி.]

எஞ்சிய உடம்பும் எந்திய பெரும்பகுதி.  
தீருமத்தின் வதனமென்னத் தோன்றியவத் தனி  
வெண்டிகள், மதிகீயர்கோள் திருமாகள்தன்  
நிக்குமியிலின் மெல்லிய சீராகள் வருந்தாவன்னாக்  
தடக்கதீரும் பஞ்சினைப் பாப்பியதெய்க்கும் தன்  
ணிலை விரிக்க, அஞ்சனக் குற்றமன்ன அழகதும்,  
அவளைன்யே மீண்டும் பொன்னிலை பேர்த்தகைக்  
கும் இளவுலும் வளத்துடே வழிகட்டப்பாரயின்.  
அன்னகாலை, அருமங்கப் புக்களும் அழியும்  
நிற் தயாகர் அபோத்திமீண்ட சமங்கிரன், வசிட்ட  
ணைத்தொழுது உற்றத செல்ல, “அந்தோ முதின்  
தனனே மன்னன்” என்றும் துயருகைத் துறுக்கக்  
தினால் இற்ற ரெஞ்சினைபும், முதிவெலாம் உணர்  
நீத அம்புளினன், மேலை விதியின்வலியினை உண்ணி,  
விமிலினனாலுப்பச் சமர்திரைனைபும் பொன்னினி மன்னன்  
கோயில் புக்களைக் கெதிராக நம்புதல்  
யாகும் தயாகம் பேஷன்ன் திப்பங்கை. செங்குளையாலு  
மும் இராமன் ஒருகால் மாறிய மன்றத்துக்கூடி தேரு  
டன் மீனிறும் மீன்லாம் என்ற நகை யின்னும் உல  
ராக் கருத்தினராய்த் தேரின் வரவு கோக்கியிருத்தவ  
ரங்கு விரைவுத்துறுப்புத் தோக்குதலும், கார்கோண்ட  
மேனியானைக் கானுது கண்ணில் வற்று நீர்கொண்ட-

வங்கன வெங்கத தந்தை யென்மனங்களிக்கு வள்ளல் உந்தியா இலகி இம்பரி மீன்களை வகுக்குத் துப்த்தார்.

உற்றுதோர் இழுவினை உணர்த்தனான் கோசலை. வெளிப்படு புழுவினை வெந்து, அருங்குதீணை பிழக்குத் தனிநிற பெட்டையென அரந்தி, “எங்களை நித்துத் தானே போனாலேன்” என்ன, சிரின்றக்கந்தார் மீதேன போல் மெய்தமுறை, “இன்றே வந்து அஞ்சல் எனது எம்மகன் என்பான் கொன்றுன் அன்றே தந்தையை” எனக்குறித்து,

கோயும் மின் நி நோன்கதிர் வாள்வே லிலையின்றி மாயுந் தன்மை மக்களின் ஒலை மற்மற்றன்ன் ஏயுந் சென்று மிப்பியு மாகங் களிவாழு வேயும் போன்று வென்று மயங்கா விழுகின்றன.

தங்கமகன் அரசிழுந்துவெனாச் சிறிதும் வருந்தினுள்ளல்லன் கோசலை, அம்மகளை இழுக்கவே ஆருபிர் அஞ்சிலுள் மற்றிங்குத் தன் நாயகை இழுக்கவும், அம் மகளைபே வெறுத்துத்துறந்த குலச்சந்பினாய் விளை க்குதின்றன. “என்மகன் என்பான்” என்ற வாற்றால் பொருந்தா முறைப்பெயர் தாங்கிப் போலிமகனென கந்தியுத அல்ல மனம். இராமாதங்கு இடையூறுப் பிள்ளை பாதைனாத் தன்மை என்ன வெறுத்த ணன் தயாதன். கோசலை தன் நாயகைக் காக்கா இரா மன் தன் மகன்ல்லென மறுத்துவிட்டனன். இவ் வாழு இங்கு இராமினை நெர்த்துவைத்தற்குரியதேர் மனிலையைக் கோசலை எய்தவேண்டியது அவனுக்குக் கம்பர் கற்பித்திருக்கின்ற குணங்களின் ஒற்றுமை பைக் காப்பதற்கு இன்றியமையாததாகின்றது. ஏனை வில்,

“கொடியாய், கெட்டவொழுக்க முன்வனே, கையேயே, நிமேலேதானைப் பெற்றுக்கொடு இரு, கை விட்டிப் பகவயற் ற இராச்சியதை உன் கருத்தின்படி அலுவலி, என்னைவிட்டி இராமனுக் கென்றுன், கணவ ருக்கு கவுர்க்க கென்றுன்.”

என வானிகீத்தில் கோசலை கைகேசியைப் பழித் துறைக்கும் வாசகங்களைக் கம்பர் ஏற்றுக்கொண்டு, வடித்தாழ் க்கந்த கேகை மாதே மதியாலே பிடித்தாப் வையும் பெற்றனை பேரா வாயின் னை முடித்தா பன்றே மக்கிரம்.....

[அழுடுடன் தொங்குதல் துறையையெல்லை, கேகை அரசன் புதல்வியே, உன் புதியாலே இப்புறியையெல்லை வைப்பதற்குக் கொண்டனை; மாற்றுமியாத வரக்களைப் பெற்றனை; இப்பொழுதே (இவ்வரைனைக்கொண்டு) உன் குழ்ச்சியை முடித்துக்கொண்டா மல்லவா]

என்று தன்னுளிலும் கழறவைப்பது, முன்முறை பிரமாதா ஒத்திருக்கவேண்டுமே. கைகேசியை எசிப் பேசும் வழுக்கம் கோசலைக்கு வரானிகீத்தில் உள்தா தலை இலவுக்கு அங்குப் பொருந்தம். மற்று, இது கழறும் கைகேசியையும் நொர்த்துவையாப் பெற்றதை யாட்டியாக்க கம்பர்துளிதுன் விளங்கியகோசலை இப்பொழுதே இவ்வாறு கைத்துவரைத்தல் முன்னையுக்கு குணாத்தினை முடிநேரு முருண்டாதே என்றும் ஜூப்ரவு என்று மிதத்தற் குரியதே. அத்துக்கையைதோர் ஜூப்ரதான் தீரு மாறே கம்பர், இவள் இராமனையும் வெறுத்துரைக்க வருத்தனர். எல்லாவற்றிலும் தலையென்பு இவள் தன் நாயகன்பால் கொண்ட அன்றி அந்றைக்குத் தின்கிழுமத்தார் யவரை ஆறுவும், அவள் ஒற்றமாட்டாள். “என்நாயகனைக் கொன்றுபோய்” என்று இராமனை

வைது போன்றதோயாகும் இக்கைகேசியை வைத மொழிகளும். தயாதன் முன் கைகேசியைக் கூட்டுத் தேவோது பேசிப்போது, அது அவனுக்குக் குறைவென்று மதி ந்த இப்பெருநீரை, “உரவோய், வின்னாரிலை சேன் பூல்மகன்மேல் மெலியின் உலகங்கொள்ளதன்றே” என்று கொட்டியதற்குத்தினங்காங்கத் தானும் தெழுகினால். ஆயினும் இப்பொழுது அரசன்து உரிமீக்குக் கொண்டுகொடுக்க வேறு கேள்கத்தாலின் அதற்குக் காரணமாகிய இராமனையும் கைகேசியைப் பூலுங்கை விந்திப்பது அவனது உயர்வினை இங்கவைக்கின்றைதெயல்வதுகுறைக்கவில்லை. இதன்முன் இவள் எங்கேசியை நித்தித்திருப்பானா யின் அது, தன் மகனுக்கும் அதனால்தனக்கும் இமை ந்த தீக்கிற்கு வெறுக்குடுரைக்கின்ற நோக்கமுடைய தாரும். அந்தோக்கம் வான்மீசுக்கதில் வெளிப்படையாக்க கற்பட்டுமிருக்கின்றது. இப்பொழுதோ தனக்கு கூட்டியான் ஒரு தீவிக்கென்று அவவைத்தாது; வெகுநியில்லை மன்னுயிலையும் மத்திரத்தால் முடித்தோயே” என்று கொந்து இரங்குக்கொள்ளும். இந்நிலையில் கைகேசியின் செபல் கைக்குப்படையை சில மொழி களால் குறிக்கவையது குலக்கோசலையின் கற்றினது யான்மிற்கு உதவப்பெய்ந்றி அவளாது மனத்தின் மேன்மைக்குக் குறை வொருப்பதும் இழுமத்திடாது. இதுவே கம்புரையை கொள்கை ஆதல் வேண்டுமெஜும் அதுமானம் உறுதியப்படும்படி வேலேரு சான்றனது. கற்பினேலு மற்றக் குணங்களின் தூய்மையில் கோசலை கெள்ளவெம்குறையாதமான மன்டோதி எய்திய நிலையும் இருக்கின்றன. சக்கரத்தில் செப்புக்காயால் மூட்தினையும் கோசலை இழும்தவாறே மன்டோதி நாத்தியின் செப்புக்காயால் இழும்தவாயினும். மாந்துகிட்டந் தின்தொ சிற்கதைக்கண்டு அவன் புலம்பிப்போது, சூர்ப்பனாக வைபேறும் அவன் சொற்கேட்டுமுன்ற் இராவனையை மேஜும் பழித்திருக்கும் மொழியொன்றேறும் இயம் பினால்ஸ்; பின் மாந்துகிட்டந் திராவனையைத் தழுவி ஆழுமையிலிருந்து, அவலிமித்துக்கொடுக்க வருத்தால்கையில் குருப்புக்கையிலிருந்து, அவலைக்கும்கூட்டுமிகுந்து என்று குறித்துக்கையில் அவளைச் சிறிது வெறுக்கின்றன மன விலை தோன்றியது. பெண்மையின் பெறுத்தகைமையேயே நல்லார் குணங்களைக் கற்றின்கணங்க அரசியர் முதல் அரசியர் சாரு எவ்விட்டதுதும் போற்றுக்கொடுக்க வல்லவர் கலைக்கணக்கள் திறந்துகொள்க்கும் கம்பர்ப்பிரான். வான்மீகாது வாசகத்தைத் தழுவி எழுதுப்போதும், அங்குக்கோசலை இராமனது செலவைக்குறித்த சொற் களை இங்கு கூடும் கம்பர் கழித்துவிட்டது மிகவும் சீழ்ந்த கருத்துமிகுந்து.

கைகேசியோ யாதும் எதிரியம்பினால்லன். அவள் அங்குத்தான் இருந்தனனோ இல்லையோ என்றும் ஜூப் கம்பர் நூலினுள் வினிகின்றது, கைகேசியும் புலம்பினால் என வான்மீகர் கறுக்கின்றன. கம்பரோ, கோசலை அமுதாற்றச் சுமித்தினர் உயிர் சேர்க்கான் என்பாரே யன்றிக் கைகேசியைப்பற்றி ஒன்றும் இயம்புகில்லை. இமையவும் மாயத்தால் கைகேசியின் உள்ளார் திரிச்சுதை மல்லாமல் உறைந்தும் போயிற்கிறே. “வடித்தாழ் கூட்டுத்துறை பேராத்துக்காக்க வல்லவர் கோபன் மதிக்கென்ற கோசலை அவனைப் போல்கொடுக்க வேறு கோசலை அவனை தோன்றியது. பெண்மையின் பெறுத்தகைமையேயே நல்லார் குணங்களைக் கற்றின்கணங்க அரசியர் முதல் அரசியர் சாரு எவ்விட்டதுதும் போற்றுக்கொடுக்க வல்லவர் கலைக்கணக்கள் திறந்துகொள்க்கும் கம்பர்ப்பிரான். வான்மீகாது வாசகத்தைத் தழுவி எழுதுப்போதும், அங்குக்கோசலை இராமனது செலவைக்குறித்த சொற் களை இங்கு கூடும் கம்பர் கழித்துவிட்டது மிகவும் சீழ்ந்த கருத்துமிகுந்து.

தர்றதற்குப் பூற்றுவதாயினாலோ, மற்ற மன்னை ஆட்டலேமல் சிழுஞ்சு புலம்சிபிருப்பினும், “இனமுக்கின்ற விடையூதிரல்லாம் இழுத்துவிட்டு இங்கூத்தி அழுதாலென், அழுதொழிந்தாலென்” எனக் கம்பர் அவள் செய்தியைக் குறிக்கொள்ளாது புற்க்கணித்தாரோ அறிகிலேம்.

இதற்கிடையில், தயாதன் தேவியர் எனியோ ரெல் லோரும் மயிலின்குழாற்தில் அங்கு வந்தப்பதி,

துஞ்சி னுணைத் தம்முடியின்

துணையைப் கண்டார் தனுங்கத்தால் நஞ்சு நாகர்க்கர ரென்லைஸ்

நடுங்கா நின்ற ரென்றுவும்

அஞ்சி யழுங்கி விழுஞ்சிலால்

அன்பிற் றஹ்கண் பிறதுண்டோ

வஞ்சு மில்லா மன்த்தனை

வாரிற் ரூட்ட்வான் மன்மலித்தார்

[இறந்துகிடக் த தம்முடியர் காம்பைக்கண்டு, சிடுகிட்டு நஞ்சுங்கைப்போன் உடல்கடுகி கிள்ளுக்கானாலும், தங்க மூர்த்யமாயித்து உணங்விழுத்து விழுக்கில். எனெனில், அன்பைபோல். அஞ்சாமையுடையது வேலேருள் துண்டோ. வஞ்சினையற்ற மனுமுடைய தம் காம்பை விள்ளுவிளின் உடனே தாடர்க்கூடைய மனுவதி செய்துகொண்டார்]

மூவுக்கத்திலும் இவ்வகுஞ்சுக் கிராகா கற்புடைய பாருள்ள எனப் புச்சுந்து கம்பர் கோசுகையைமே விழுசில் ஒதுக்கிடுகின்றார். உடன் கட்டுபோற்ற துணிர்த இவ்வாற்தமிபர் தயாதன்மீது விழுத்திருக்குஞ்சு தன்மையை,

கைத்த கொல்லா துயிரிழுத்தம்

புகல்லுக் பிரிக்துக்கடையோடு

மெப்புத் தேந்தன் திருவுட்பைப்ப

பிரியா தமுது விட்டிலால்

பிந்த மயக்காஞ் சுறவெனியும்

பிந்திப் பெரிய கடல்கடக்க

யப்புத் துமின் நாவலில்

தாரும் போவா ரொக்கின்றார்.

[நைகேலினின் கச்பான சொற்களால் மகிளைப்பிரிக்கும் குமிழ்தும் கடனிலையிலும் மெய்யேப்பறிய அரசனது சிருஷ்டமை அழுவங்களைய் விட்டிப்பிரியாது இருக்குமாதர், ஆசாபாக்கெண்ணும் பிரிக்கும்.

மீன்கள் மோதித் திரியும் பிறப்பாகின்ற பெரிய கடலைச் சென்னேக்கட்டுமிட்செலுத்திமீன்டமாக்கலத்தில்தாழும் போவதற்கு இருப்பாலைப் போலகின்றனர்]

என வகுக்துவரக்கின்றனர் கம்பர்பிரான். உயிர்தான் உம்புத் தகரைப்போன் அழுப்பதை உதவியாயிருப்பதே மாநுட்டாடல்; அல்லின்றி அது தன் தீர் ஆங்கைப்பொன்ற சந்திற்கு இரரையாக்குக்கொள்ளுமெனின், ‘பீஷாம் டிரவி பிரிந் தென் செப்பதோம்’ என்று ஏங்கவேண்டாவோ.

இத் தெப்பில் கனியாற்றியது தயாதனுக்கு அவனுடல், உயிரோடாருத் தயாதனைக் கம்பு புச்சுந்தது ஒருக்கோயக், அவ்வபிசி கீங்கமியின் அவன் உடல் கம்பவாயால் பெறுகின்ற புழும் பலகீடும் காமாடவதையும் தயாதன், அவளைப் போற்றுவோரும் கம்பர்-இப்பாட்டெள்ளே கலைஞர்வுன்டோயர் உள்ளத்தை உண்மைகரியில் உருக்கிவரக்கூடியப்பற்றுமே.

இன்னபடி தங்கள் நயப்பைவிட்டுப் பிரிக்கிருக்கத் தரியாத கற்பினுலே அவளைத் தொடர்புத்தடையை வேண்டியிருக்கின்றார், ஒவ்வொருத் திக்கும் ஆயிரக்கோசலையுக் கேள்ளா இம்மாதர். இவர்களைப் பலன்மீதுக் கூடவிலின் கோக்குக்கால் அங்கு அவர்,

“ஓ! மாராஜை அவ்வளவு கீசுபவரும் சுதிய கங்குமன் இராமால் கைவிடப்பட்ட எங்கெந்த தாங்கள் என் கைவிடுகிறீர்கள். இராமைனிட்டிப்பட்ட பிரிக்காக்கள், கணவைக்கூட்டுரைகள் கெட்ட உட்கையுள்ள கைகே விடிடும் காம்பெள்களாக எவ்வாறு விடிப்போம்?..... தக்கையும் வீரான இராமைனும் பிரிக்கால் கேள்வியில் தயாத்தால் கவுச்சுறுத்தவாக்களும் கைகேவாயால் அலமதிக்கப்பட்டவருமான காங்கள் எவ்வண்ணம் பிழைத்திருப்போம்! வளி அரசனையும் மிகக் பலருள்ள இராம ஸ்கெம்களையும் கைதையும் பிரியக்கூட்டுரை கோ, அவள் வேறு யாரைத்தான் அடித்துக் காரத்தாட்டன்.

என்று தயாதுவதன் உட்கருத்தை ஆராப்போமெனின் இராமனே நும் தயாதனைக் கம்மைக் காப்பதற்கில்லை நிலையில் கைம்பெண் காம்பக் கைகேகியின் கொடுமையினிடில் வாழுவதற்குஞ்சிப அச்சுமே வெளி யாகின் நதன்தித் தம் நாயக்கால் உள்ளனப்படு இருந்த கொள்கை என்னளவேதும் கென்ப்பல் யாதாலும் மல்லை. பட்டடத்தெல்லாம் பொன்னுகும் இரசாவதம் கம்பர் காவிட்டில் சுனியுள்ளது.

ஆபுவேல் வித்வான் B. V. பண்டிட் அவர்களின்

- குமிழ்க்கத்தாந்த்து:

கவனிக்க சுத்தவத்யகாஸீஸு” நஞ்சன்கூடு

பிரீகா கல்துரி மாத்தியை  
கோரோஜின் மாத்தியை

சிற்ற தைலம்,

“பால சுதா” (Reg.)

அமிர்தாமலகதைலம்  
துஞ்சை கட்டிக்கும்  
ஜ்வரக் கட்டிக்கும்

தூப்போ:

பா பா ம்.

கல் கத் த. ரி.

பாரிக்குகள்:

சாவனப்பிராகா  
நிராகநாகா  
பாதாமி ரஶாயனம்

ஜீவவைதா (Reg.)

பிரீங்காமலக தைலம்  
ஸ்டெல்ல மருந்து 1 கி. மீ.  
கலுக்குத் து. 2-0-0.



நஞ்சன்கூடு பெஸ்ட் கார்பரேஷன்

கோரோஜின் மாத்தியை பிராங்க:  
மது செ. பாரிக்குகள் மது செ. பாரிக்குகள்

தோலாமொழித்தேவர் இயற்றிய

## சுவாமணி

[656-வதுபக்கத் தொடர்ச்சி]

ர. மந்திரசாலைச் சருக்கம்.

387. கையில் வாதுல காண்டுமொன் னேர்களுக்

குப்பும் வாயி நூர்த்திய தோன்றிய

ஜெய ஞாந்திர வாராந் கீகியை

வைய மாயெல் ளாம்வார் கிண்றதே. 101.

மை இல் வான் உலகு ஆண்டு - குற்றமற்ற தேவே  
லோகத்தை முன்பு ஆண்டிருக்கு, (பின்த) மன் உள்  
னேர்களுக்கு உய்யும் வாயில் உரைத்திய தோன்றிய-  
இப் பூமியில் வாழும் மக்களுக்கு அவர்கள் உஜிவிக்  
கும் மார்க்கத்தை உபடேசித்தருநரமாறு இங்கே  
பிறக்க, ஜெயான்-அந்த விச்சவனால், இவையம்  
ஆயது எல்லம் - இம்மன்றுவக்கமெல்லாம், பிற ஆர்  
அனுர்ச்சிக் கார்களிறது - கீக்கர்சியிப் பிற துன்பங்க  
பெள்ளாம் கீக்கி இனி வார்க்கிறது.

388. மங்குல் வாதுல காண்டு வாத்தினால்  
இங்கு வாதனன் கண்டளி பீந்தினின்  
கிங்கள் வாளெளி பிற்கிழப் சோதியாய்த்  
தங்கு வாதுல கிற்றை சான்றாதே. 102.

மங்குல் வான் உலகு - மேகஞ்சுக்குந்த வாதுல  
சத்தை, ஆண்டு - அரசான்திருக்கு, வாத்தினால் -  
கடவுள் தந்த வாத்தினால், இங்கு வாத்தனன் - இவ்  
வலக்கத்தில் ஒரு சித்தியாதாலுகப்பிற்றந்தான், கண்டு  
அளி சுந்தபின் - இங்கே அரசான்திருக்காக்குஞ்சுக்குஞ்சுக்குஞ்சு  
குஞ்சு தன்னளில் புரிந்தன், திங்கள் வார் ஒளியின்-  
ஏன்றிருவுந்தை ஸிவாந்த ஒளியைப்போல், தினிடு  
சோதியாய் - என்குப் பூவியுடவமாய், தங்கு வான்  
உலகில்-உறையும் வின் ஜூலத்தில், தகை சான்றது -  
பெருமை கூர்த்து விளங்குவான்.

வாள் - லூரி; வாளெளி - மிமிசைக்கெலால், 'வாத்த  
னன்', என்பதற்கு அவன்' என்ற எழுவாய் வருவித்  
துநூர்க். அவன் சோதி வடிவானமைப்பற்றிச் சான்  
நடே என்ற அஃறினை முடிபாற் கூறினார்.

389. தன்னி னுப்பினை சித்திரு ஜோத்தவிர்த்  
தின்ன குகவென் நென்னியை வென்னாமேர  
டன் னால் ஜோத்து மேற்பீற்  
என்ன ரேஜியன் னுதன் செப்பகர். 103.

தன்னின் ஆப் - தனது சுபேச்சையால் இவ்வாறு  
தோன்றி, வினையித்து - நன்மையை வினையித்து,  
இருநீர் தவிர்த்து - தீவையை கீக்கி, இன்னன் ஆத  
என்று - அரசான்பு வாழ்வதென்று, என்னிய என்ன  
மேடு - நினைத்த நினைப்பினால், அன்னன் ஆதவி  
ஞல் - அவன் இவ்வாறு தோன்றியிருப்பதால்,  
அவன் மேல் - அவதுக்கு, என்னர் ஏறும் - எப்  
யடிப்பட்டவரும், இன்னுதன் என்னிலீர் - திங்கு  
செய்ய நினையார்.

390. காம்பின் வாய்த்தெமன் ரேஜியக் காதலன்  
தெழுப்பன் மாலைன் மார்பகஞ் சேருமேல்

ஆம்பன் மாலையும் ஆய்கதிர்த் திங்களும்.

தாம்பன் மாலையுஞ் சார்க்கந் தலைத்தரோ. 104.

காம்பின் வாய்த்தெமன் தோளி - மூங்கிலைப்போல்  
அழுகுவய்யான் மெண்மைபான தோன்கீடையை  
ஊடை, தேன் பன் மாலை நன் மார்பகம் சேருமேல்-  
வண்டுகளைபும் மல்வமைலைப் பயிரித்த அழியிய மார்  
பைத் தழுவிக் கூடப்பெறுவாளாயின், ஆங்பல் மாலை  
யும் - செவ்வல்லி மல்க்கட்டமும், ஆய் கதிர் திங்க  
ஞம் தாம்-அழியிப் பிரணங்களை உடைய சுந்திரதும்,  
பல் மாலையும் - பலாஞும் மாலைப்பொழுதில், சார்க்  
து அளைத்து அரோ - சேர்ந்து விளங்குவதைப்போ  
ல்ச் சிருந்த விளங்குகள்கள்.

மாலை - (1) பூமாலை(2)வரிசை, கட்டம் (3)மாலைப்  
பொழுது, 'தீம்பன்மாலை' என்றும்பாடு.

391. மங்கி தங்கை நகைமலர்க் கற்பகக்  
கொம்பி னன்னவள் கொக்கணி கந்தலாள்  
அம்பி ஓன்டாடி சிர்திப் மாக்கபல்  
வம்பி ஓன்ட்டமை வாணைடுக் கண்ணினாள்

392. கோதின் மாலைகண் மேற்குதி கொண்டெட்டு  
கீத் மாலைய் சின்னர வண்டினாம்  
ஏதி மாலைய் வாடுறை யுங்குழும்  
சோதி மாலைபென் பாங்கட்டர்ப் பூனினாள்

393. வெம்பு மாலைகளி யாளை வக்குகீர்  
கம்பி நூறியு சேர்பெய ராந்கணி  
அம்பி னீளி வாணைடுக் கண்ணவள்  
வம்பு சேர்முலி வாரிவ ளாகமே. 105—107.

நம்பி தங்கை - உனது மகளாகிய, நகைமலர் கற்ப  
கம் கொம்பின் அன்னவள் - விரித்தமல்களோயுடைய  
கற்பகமாக் கொம்பை ஒத்தவரும், கொங்கு அனிரி  
கந்தலன் - வாசைனபோடு கூடிய அந்தக் கொந்தலை  
உடையவரும், அம்பின் னீண்டு-அம்பைப்போல்னீண்டு,  
அரி சிற்திப் - செவ்விகள் பரந்த, மா கபல் வம்பின்-  
சிற்த கயல்மீனைப்போலும் புதுவையின், னீண்ட-  
சிற்த, மைவாள் கெடும் கண்ணினாள் - மைதிட்டிய  
ஒளியொருக்கிய (வாளைப்போன்ற) னீண்ட கண்களை  
உடையவரும், கோது இல்-கும் நம்தற்கு, மாலைகள் மேல்-  
மாலைகளின் மீது, குதி கொண்டு ஏழு - குதித்துள்ளமு  
கின்ற, கிட மாலைய் கின்னரம் வாய்ப் பின்டு - இரைசப்  
பண்ணின் தெருகுமி வாய்த்தெமன் கின்னரம் போன்ற  
வண்டுக்கட்டம், மாலையாய்-அந்திப் பொழுதில், ஊதி  
உறையும் - தேனையுன்டு தங்கும், குழல் - கந்தலை  
யுடையவரும், சுடர் பூனினாள் - பிரகாசிக்கும் ஆப  
ரண்களை அவிரியைவரும் ஆயிப், சோதிமாலை என்  
பன்ஸ்யப்பெனி, வெடுபால்களிறுதினின்கள்ட  
மத யாளையையும், விலக்கு கீர் - வென்று அடக்குங்  
தன்மையுள்ள, அம்பி ஆண்மக்களின் சிற்த, சூயிறு  
சேர் பெயரானங்கு - அருக்ககிர்த்தி என்றும் பெய  
ரை உடைய இவ்வாறு, அனி - ஆபநாமக வின

ங்குவாள்; அம்பின் தீர் அரி வாள் கெடும் கண்ணுவன்-அம்பைப்போல் நீண்ட செவ்விப்பரத்த நீண்ட கண் களையுடைய இவஞ்ஞடை, வம்பு சேச்முலை - கச்சையுணித் திருமீபை, வாரி வளாகம் - அவதுக்குக் கடல் குழ்த் தலகம்போனும்.

சுயம்பிரபையை அருக்கசிர்த்தி என்பவதுக்கு மணம்செப்து கொடுத்தால், அவன் அவனுக்குச் சிறந்த அனியிபால விளங்க அவஞ்ஞடைய முலையைத் தமுகிக் கிடிம் இன்பத்தை அவன் இவ்விலக முழு வகையும் பெற்றிருப்போல மதிப்பான் என்பதாம்.

**க 44. இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்**  
என்ன வாறும் இப்பெற ரின்மையா  
அன்ன வாறாறு குன்னெடனி லாஷ்தியான்  
சொன்ன வாறுகொகான் சுக்டர் வேலினுப். 108.

சுக்டர்வேலினுப்-தீரிகும் வேலையேந்திய மன்னனே, இன்னவரு இக்கையைப்பெறின் - இவ்வாறு இவர்கள் கணவதுக் மீண்டியுமாய்ப் பொருத்தப் பெறவாரா பின், யாவரும் என்னவறும் இப்பெறவர் இன்னமையல் - ஏவரும் ஏவ்வகையிலும் பழிப்பவர் இன்னமையல், அன்னதறு அருள்ள உண்டு எனின்-இப்பதிச் செவ்வுது உன்கும் சம்மதமானாலு, மான் சொன்ன வாறு கொண்டு - நான் சொன்ன விவரங்களை ஆலோசித்து அங்கிரித்து, ஈ-மக்களை மணம் புரிந்துகொடு; (என்றான்.)

கொங்கு - கொன்வாயாக; ச என்றும் துணை வினை வைக்கொண்ட 'கொன்' என்றும் விபக்கோள் வினை முற்றுமார். —

வேறு

**க 45. கொங்குவண் டோர்த் தாரான்**

குறிப்பிற்கிலைக் கொல்லம்

அங்கவங் மொறித்த பின்னை

அவணையு மனமதி கூறி

ஈக்கைதன் ரூக்கத் தோறு

நால்வரு ஞால்வ ராவான்

தொக்கல் துணர்கொன் மார்த்தி

சம்ரதி சொல்ல நூற்றுன்.

109.

வண்டு கொங்கு அனோந்த தாரான் - வண்டுகள் பூர்தாதை அனையும் மாலையை அனித்த மன்னாலுடைய, குறிப்பு அந்த- உள்ளக்கந்தை உணர்ந்து, அங்கு அவன் - சுதாகான், இவைகள் எல்லாம் மொறித்த பின்-இற்றைச் செல்லி முடித்ததென்பு, அவணையும் அபைதீக்ரி - அவணையும் இருவென்று சொல்லி, சுக்கைதன் தாதை தேழூர் - சுபமிரபையின் தந்தையின் தோழராயிக்கிரிமார், நால்வருன் சங்கவராஜாஞ்சங்குபோக்கில் காங்காவதாகிய, தொங்கல் அம்தனமர்கொன் மார்த்தி சம்ரதி - மலையாகத் தொடுகி கப்பட்ட அழியுபூக்கொத்துக்கொள்கென்ட மார்பின் உடைய சம்ரதி பென்பவன், சொல்லல் உற்றுன் - தன் அபிப்ராயத்தைச் சொல்லத் தொடங்கி அன்.

## ம ல ர் வ ன ம் .

விதியில்லா மதிபாலன்.

வீமனே காம அனந்போல் வீரமுடன் பேரழகும் வய்ந்த இனைபோன் மதிபாலன், துவிம்மந்த கண்ணும் மல்லமந்த குழுமமும் பெடுத்தான் தாங்கிப் பெறுத்துப்பெறின் பாரத்தால் குனிசித்துந்த மலேவுதியின் முகத்தினைத் தன் கரங்காளன் மெல் வெளன மெல்லென் நிபர்த்தி, “அன்னும், உன் தொல் துயர் என்றுமாது... மற்று, இன்று யான் எய்திப வெற்றிஹைக் கேட்டு; கந்திந்துபிரியாயன் கூற்றெற வெளன் என் கிள்ளுகியை விடத்தொன்டு இவ் சிருதிகளாய் என்னாற்றலீச் சோதிக்கக் கத்திருந்து கேடு; இன்றைக்கு சுதாகர் மல்லத்தைவைனை வேந்தன் முன் வென்று கட்டடினேன். மன்னவன் பரிசில் தந்த இந்தப் பொன்மலையைப் பான்டி. இதன் முன் வளிய வீரர் ஆயிரப்பேரை அழித்தவனும் அம்மூ அம்மல் லன்,” என ஆர்வமுடன் தன் கணிப்போர்ப் பொன் மலைவைப் துவன்டிருத் தவன்டிருத் அவன் கண்ணுவத்துப் பொத்தமளவில், உருளுக் காளங்கள், “அன்னும் ஆடிழூல், உன்னருந்து பயரை இனி என்பெரும்புகழுவும் போக்குவீன்” என மூம்பத் தியப்புதும், உடைத்தெலுக்குதினில் உற்ற ரெருந்த வைத்தகிடையை அம்முதாரான், “மானை, விள்ளான் தங்கள் நீக்கம் பூமத்தைப் புஸ்தி மகிழ்தற் கோ வின்தங்கள் இல்லாதாலுமினுப்; தவியை வின்ற மான் இது கோளாமுன்னம் மாங்கித்தனல்லேன், பாசி யான் இது கோளாமுன்னம் மாங்கித்தனல்லேன், பாசி மறக்கும்பூர். வேறு, வேறு முகத் ரேயேன்” என மறக்கும்பூர்.

திருப்பினும் கண்களெல்லாம் ஒரீனத்தை வாதலின் எதிர்க்கிணந மதிசாலுக்குதியுற்து, “யாவனே என்வத அங்குப், எங்குள்ள இயம்பாய் கொல்லோ, ஆலி போ தூர்பானுபின் அடைவதோ அருமை யன்று. பாசியென் துன்னை வீனை பழிப்பதன் பப்பென் கூறு; சாவையும் ஏக்கைக் காக்த் தாங்கியை நிற்ப பே என்றே” என்று உன்மையை உரைக்குமாறு இருந்தன. முனிவதியின் இயம்பு துண்ணென்ற துடித்தது; முத்தென உதிர்த் தகன்ஸீர் மாலையாய்க் கொரிய, இருகில் தைத்தது முன்னோ வெவ்வாசின் பல்லேவென்ற தெரியாகிலைப் பலிக்கு மொருவன் போல் தடுமாறி, “வாழி, மூக்த, வேண்டா, வாழி வாழி;” என விமிமிலுன். அன்ன அனியைப் பாக்கா கொள்கூன்புன் பற்றி, “இரப்போடு சரிசெனு ஆஸ்து கூன் புதியுமிகு என்னை ஈங்கலை பாலைன் இன்னை ஆயும் இயம்பினுபலை, இலித்தனக் கழக்கன். ஆயுதும், உரைப்பதா அனக்கீர்க்கு குறுக உண்டாமெலின் விடுக, “எனச் சார்ஜ்ரும், அவளிதீலையை வினர்த்த முகம் பனிப்ப கோக்கி, “உருத்திருக்குனே யடா மைந்தா உன் தங்கை என்றவடன் மதிபாலன், சிகைவென் மற்றுக் கணவிலுட் கண்டதோர் கனவோ வென் ரூம் திருவ்வகையைத்துத் திகைத்தானுபிதும் அவனாது உடல் உயர்வதிலும் பருமனிலும் இருமட்கு வளர்க்குத், வளர்க்குத் தவியைத் தலைக்கையால் தாவுகின்ற அவனது உன்னம் அடங்குத்தரு இடம் போதலிலை. “அன்னும், என் சொன்னும்! என் செய்யோ, உன் நாவோ

பொய்த்தன? தோலாத தொல்வீரன் உருத்திர குரு னேயே எனதையன! அந்தறுகளுண்ணமக்கு ஒரு தனிப் புதல்வனு யான்? பரிமாப்பட்டனார் இருந்தற வரை ஒன்றியாப் சின்றவென்ற வீரன்! படைத்தொழிலின் எல்லையை, போர்ப்புகுழின் மகுத்தை, தன் துணைக் கூற்றவள் பின்தொடரப் பகைக் கேள்க்குள் முன்பாயும் சிம்மத்தை.....அன்னப் பெண் கீபெற்றது முன்னரோயாயினும் யானே இன்றே பிறந்தவனு பினேன். இது செல்ல; மனந்தவட்டன் உன்னையவன் விட்டேகிபுத ஏன்மா. சின்பிழை யன் ரெற்றப்பறுதி. மசதாட்டுச் சேனூபுதியாப் அவன் ஒருக்கலத்தில் இருந்தானென் நியம்புவார்; மற்ற ஈரமேன் இவ் வங்கள் கட்டில் வசிக்கின்றேயும்? யானூருவன் உடனென்ன நறிவானே அவன். இந் ஈரமேன் தாண்டுக்கான அவன் பெயரேறும் செயலே தூம் புறம்போர் தலவில்லது. இங்கான் யான்டுள்ள அறிதியே! எல்லாம் எனக்குறைத்து அவனிருக்கும் திசைநோக்கி என்னை இன்றே போக்குதி. அவன் திருமுகன் தரிசித்து, கழல் பணிந்து, அவனிருப்பெருகாங்களாலும் தமுப்பெற்று, அவன் கெற்றக்கொடி யின் கீழ் உடன்னின்று எனது போராற்றிலைக் காட்டுத் தவின்றிக் கணமொன்றேதூம் இனி இன்குத் தழுவிலை ஜேல், தாந்தையைச் செற்ற பாவத்தில் யான் சேர்க், "எனச் சார்ந்தான். மருஷ்டன்ஜேலேதூம் இனி மறநக்கும் வகையிலிருப்பென உணர்ந்தவன் மினூவதி; "அஞ்சினேன், மகனே, இதற்கே அஞ்சி இதுகறு மிப்பம்பயான் துணியாதிருந்தவென். கோமாஜை இழந்த யான் சின்னையும் பிரிந்தவீன், குலமைந்த, எதுகொண்டு வாழவல்லேன். இருப்பதைந் தாண்டுகளுக்குமூன், எண்ணரு மத்தாப், இருப்பதைந்தாண்டுகளுக்குமூன், மகத்தேரான்படைத்தலைவுலைப் பட்டந்தந்தை இன்குவால் தென்னை மனங்கொண்டு தன்னகர் மீண்ட மூன்று தின்கள்கவுபின், மதியாது தன்றை யாடோ பக்கந்த னன் தன்வெந்தன் எனமனாம்வெறுத்து, கருக்கொன்ட என்னையுங் கருதாது, அத் தேயம்கீட்டுப் போயினான். தனியிருந்தவன்னை என்தந்தை இன்கு அழைத்துக்கொள்ள, கீ பிறந்திருக்கின்டான்டுகளுக்குள் யான் தந்தையும் அற்றவளாயிறுனேன். என் தந்தையின்பால் அண்புடைய இவ் வகைக்கோமான் உன்னைத் தன்புதல் வனி னும் அன்றமுதல் இனி து வளர்ந்து வருவதை யறிவாப். தன் காவலன்பால் உற்றவெறுப்பு உன் தந்தைக்கோர்போர் வெறியாப் மாறி, இக்கூட்டக்கு மிட மெல்லாம் காடிச் சென்று தன்னைவேண்டுவோர்க்கெல் வாம் தன்தாற்றிய விற்று வாய்க் கிருந்தவன். வெற்றித் திருவைப்பற்றிக்கொண்டு அளியேசேன் அறவே தறந் தான்டாமைந்தா, மீண்டிலன். அவனது பெருகும் புகமூக் கேட்பதற்கீக வாழும் திருக்கென். சிகாலமாக அவன் பேரும் கேட்கவில்லை; இருங்குமிடமுன் தெரியவில்லை; சதல்லாக் யானாறிந்த தீனி யாதுமிலது" என முடித்தனள். இதுகேட்ட இளவு; "அம்மா, எவ்வாயின் இருப்பினும் என் தந்தையை அடைந்து உன் நாயக்கீன்க்கானர்வேன்.....நம் வேந்தன் ஏனிதன்முன் உன்பொருட்டு உருத்திரகுரையைத் தேட்க்கானர்க்கீக மறுத்துவிட்டனன்" என வினாவு, அவன், "மைந்த அவன் மறுத்தில்லை. துறந்து சென்ற நாயகளைக்கொண்டுது தா, எனக்கேட்க நானினளாய்யான் வாளாவிருந்துவிட்டேன். தானே அது செய்யற்குரியது என்றவன் என்னுதை என்னிதிபல்லல் வேறு யாது. சிறுவு, உன்னைப் பிரியதே இன்றே மின்னை உந்தும் இவ்வுக்கெத்தைத் தடுக்கும் வன்மை எனக்கில்லை. மற்றென் மனமகளை மீண்டும் காணலாகு மென்னுமோர் நசையும் உள்து, என்செல்வு, செல்க் கீ. நம்மன் னவன் சின்வயின் மிக்க பரிவளான். அன்னன் உதவியை வேண்டிக்காள். உற்றமுறையில் உன் கருமத்திற்குத் துணைசெய்வான்" என விடைத்து பின்னும் யாதோ பகா வினாத்தவாஸ்போல் நிற்றலும், மைந்தன், "நின் ஆசி தந்திக்கி, இன்றே சிருபங்பால் சென்று உதவி வேண்டுவல்" என மொழிந்தவன். மனேவதி, "குமர, என் ஆசியோடு நினக்குக் கொடுத்தத் தோர்குமியுள்ளது" என இயம்பி, பொற்றெடு யென்று கொண்டுது, இதோ அணிக்குதொகாள். இதன்மீது உன் கொற்றத் தந்தையின் இலக்கினை பொதிக்கப் பெற்றி குக்கின்றது. பிறப்புத் துண்மகவாயின் இப்பொற்றெடுயை இட்டு...இப்பொற்றெடுயை இடுக" என்று உன் தந்தை பணத்துதான்றன; "எனப் பரிசீனா மூடும் அவனுது காங்களில் சூட்டினார். தந்தை சுந்த தொடி கையிலும் மன்னவன் அளித்தமலை மார்பினும் அணிக்கு மழுவிடையைப்போய் மதிபாலன் கொற்றவை கோயில்கோயிக்கப் புய்பட்டான். கிறவன் சிற்தை அலைபாரிதிருக்கிறுமாயின், அவன் நற்றுப் போய்கிடுது என்ற எச்சத்தைச்சிறிது கவந்திபுடன் விரைந்து முற்றுக்கிப்பதைக் கருத்துட்ட கொண்டிருப்பான்."

" செ ஆண்டுகள் கழித்திருக்கின் யானேர் ஏவலாளை உன்வயின் கீடுப்பேன். வின்வயிற்று தித்த மகவு புதல்வனுப்பின் இப்பொற்றெடுயைப் பூட்டி அப்புதல்வனை அவனேடு அனுப்புக" என்று உருத்திரகுரைன் தன் மீண்டிக்கு விதித்திருந்ததையும், அவ்வாடீர பன்னிருவருடங்களுக்குமுன்கு ஏவலாளன் வந்தையும், மகளைப் பிரியாற்று மனேவதி தன்க்குப் பெண்ணே பிறந்ததென்று ஏவலாளன் பால் சொல்லிப் போக்கிய தையும் இன்று தன் மைந்தலுக்கு இயம்பத்துணியா மையால் அவன் மொழி அவ்வாயனம் பிறமுலாயிற்று.

# ASOKA SALT

## அசோகா சால்ட்.

(ஸ்ரீவீஸ்டர்.)

### (அசோகா—உப்பு)

ஆசோகாகியத்தைப் பாதுகாக்கவும் கோய் கன். வாராமல் தடுப்புதற்கும் அசோகா—உப்பு ஓர் அருமூந்து.

உணவை நன்றாகச் சீரணஞ்சு செய்து, மயதொரு<sup>2</sup>: வருச்தமுமினி கான்தோறும் மலத் தைக் கழிக்கும் சிற்றத் துணிமுள்ளது.

அசோகா—உப்பு ஜலத்தில் போட்டால் பால் பொங்குவத்தோலே பொங்கி வரும்.

விலை ரூ. 1—8—0. தபால் செலவு வேறு.

### அசோக கம்பெனி விமிடெட்,

சென்னை.

### உப்புத்தியா நாட்டனல் [1906]

இன்னாட்டுப்பால் கம்பெனி லிமிடெட்.

ஹெட் ஆபிஸ்:—நாட்டனல் @ சென்ற-உருள்ளி பிள்ட்டிங்கிள், 7, கடவுள்ளில் ஹவுஷ் தெரு, கல்கத்தா.

இந்தியக்கானல் கடத்தப்படும் கம்பெனிகளில் தலையாது 1930 வருடாந்திர ரீபோர்டின் கருக்கம்.

1930 வருடம் நிறைவேறிய 4து பிள்ட்டிங்கிள் ரூ. 1,18,55,069.

1930 வருடத்தில் அதிகமான லீப் அங்கூரன் பண்டு 11,51,818.

பிரீமியப் பரும்படி 80,83,936.

1930 வருடத்தில் கிடைத்த வட்டி 7,47,608.

மேட்டத் துணிமுளை, ரூ. 1,65,00,000க்கு அதிகம்.

1930 வருடத்தில் நடை முதலிலிருக்கும் கீப் அங்கூரன் வளிக் கொடுத்தம் 6,55,70,916.

பிரீமியப் பரும்படி பாலீன் இந்தியகான மிகவும் தாராவைகளை, எவ்வளவித் தீவிப் அங்கூரன்களும் ஏதெந்தக் கொள்படும்.

113, அப்பானகாரன் } T. அனந்தாசாரி, B. A. தெரு, சென்னை. } செக்டரி, மதராஸ் பிராங்க்.

R. G. தூஸ் & கம்பெனி, மாண்ணர்கள்.

நாட்டனல் நையர் அநூல் ஒன்றை இந்தியகிள் கீப்பிள்டெட்.

ஹெட் ஆபிஸ்:—நாட்டனல் இன்வெஸ்டிடியன், 7, கடவுள்ளில் ஹவுஷ் தெரு, கல்கத்தா. டி, மோட்டார்கார் போட்டார் ஜில்லா இன்வெஸ்டிடியன்.

கேட்டோருக்கு வரவாக்கும் அனுப்பப்படும்.

### :: உத்தம தோழன் ::

அறியாகயவிலை ஆபத்தில் அப்பெட்டி அல்லப்படும் காலத்தில் உட்கள் இடுக்கன்களைப் போக்கி இராஜாழி யென்றும் ஆரோக்கிய சம்பத்தின் கூப்புத் தங்கள் ஆதங்க நிக்ராஹ மாந்திரங்கள் தான்

32 மாத்திரங்களைகிய டப்பி 1-கு ரூ. 1. விவரம் வேண்டுமோர் என்கள்

காம சாஸ்திரம்

என்றும் புஷ்டகத்தை வரவழைத்து வளசியுக்கள். இன் மாகவும் தபாற் செலவில்லாமலும் அனுப்பப்படும்.

ஆதங்க நிக்ராஹ ஒளாத்தலையீம், 28, பிராட்வே, மதராஸ்.

### — திருக்குறள் —

மூலம் சோந்துபிப் பகராதியும்

வீதிய ஓய்ச்சுருந்து

(வா. மார்க்க சகாயம் செட்டியார் பதிப்பு)

சிற்றக்கன இப்பிலிப்பி அத்திற்கு மாத்தி ரூ. 800 பங்கங்கள் அதிகப்பட்டிருக்கின்றன. திருக்குறளைப் பட்டது ஆரை விரும்புகின்றது இலவட்டவேணு மிகவும் உபயோகமானதாகும். ஒப்புதான்களைச் சேர்த்துப் படிப்பாரியீர் அரித்தாரது. மாந்திரங்களுக்குப் பெற்றும் மயன்தரும் இப்பிலிப்பின் அருளை பயின்து மார்க்கால்விச் சொல்லிக்காட்டுவது சுலபமானது.

விலை வரு 12. வி. பி. செலு வேறு.

கலாகிலயம், புரகை, சென்னை.

### - பாரதி -

சத்திரம் — சம்திவம் — சகோதரத்வம்.

ஓர் தேசிய மாதப் பத்திரிகை.

மூன்றுவது ஆண்டு பட்க்கிறது.

உங் நாடு வருட சந்தா ரூ. 200  
வெளி நாடு " ரூ. 280

தனி (சாம்பின் காபி) பிரதி விலை அனு. 5. வேண்டு வோர் சால்பட்பு அனுப்பிவேணும்.

ஜாதிமத கட்சி பேஞ்களின் நித் தேசீயிடுதலைக் காச உழைக்கும் தேசிய மணம்கழும் பத்திரிகை.

சீடிரியர்:—R. நாராயணசாமி.

சிலாசம்:—ஷலீன் பாரதி ஆபீஸ்,  
உத்தமானோயம், மதுரை ஜில்லா.

சிதம்பரம் இராமலிங்க சவாயிகள்  
திருவாப் மலங்கிறீய

### திரு அருட்பா

வசனப்பகுதி

ஆ. பாலகிருஷ்ணபிள்ளை பி. ஏ. எம். எல் அவர்களுத் தட்கம் வில்பத்திப்பி.

புல்தக்களி, 4, அனுவம், ஆக, 5 அனு தபால் செலவிற்கார், 1 அனுவம், ஆக, 5 அனு தபால் ஸ்டாப்புகள் அனுப்பிப்பெற்று கொள்ளலாம்.

கலாகிலயம்—புரகைக்கம் சென்னை.

## கலா நிலையம்

1-ஆவது வால்யும் 1928-ஆம் ஆண்டுப் பிரதிகள்

1. கேக்கிழாநும் திருக்கண்ணப்புரும் :— கட்டுரைகள் 51.
  2. கம்ப ராமாயணம் :— பால காண்டம் ஆற்றுப்படல முதல் மிதிலக்காட்சிப் படலம்வரை கட்டுரைகள் 51.
  3. அக்டோபரூன் வரலாறு :—காட்சி முதல், ஒத்தி பிரிவைரை கட்டுரைகள் 18.
  4. காந்தார னாட்சே கட்டுழகி :—காவிய வியல் நமம் பெற்ற ஏற்றுமிக் காவல் 51 இதழ்களில் வங்களாது.
- மல்வனம் பழுமுதிர்சோலி, மேனுட்டுத் தத்துவம் அறிஞர்களாய் பிரிட்டிக்கிளேயென், எபிரூவன், ஜினேன், பைரோன், அரிஸ்டாட்டில் முதலாலூர் தத்துவ ஆராக்சி, இலக்கிய ஏற்ற ஆராய்ச்சியென்ற இலக்கியக்களை ஆயும் முறை விளக்கும் 6 கட்டுரைகள், கார்லில் எம்வன், எஸ்கின், டால்டன், டாப்டீஸ், பாஸ்ட் பர்ஸன், ஆனேரே கட்டுரை மொழிபெயர்ப்பு, இலக்கியக்கைகள், நாலடி நானாற்றின் திறம், பாசிகப் புலவர் உமர் கயாம் காட்டிவைக்கும் தத்துவாலீஸ், முதலைப் பல வியாசங்கள்.

2-ஆவது வால்யும் 1929-ஆம் ஆண்டுப் பிரதிகள்

1. கம்பராமாயணம் :—மிதிலக்காட்சிப் பட ஸம் முதல் பரசாரமப்படலம் முடிய 48 கட்டுரைகள்.
  2. அப்பர் :—கட்டுரைகள் 50
  3. லில்லி பாரதம் :—ஆசிரிவரமுதல் சபாபர் வப் வரை கட்டுரை 82.
  4. எமாங்கந்தத்திளவரகன் :—காவிய நலம் பெற்ற காற்ற கைதை. 20 இதழ்களில் வங்களாது.
  5. அக்டோபரூன் வலாயு. —காவற் பிரிவி, பொருள்வயின் பிரிவி, பரத்தையிற் பிரிவி கட்டுரைகள் 6.
- மாநாத சாத்திரம், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் 11, அண்டபூராணம் - காப்பி, தேயிலைக்கிளீமுதலிய சிறப்புப்படலங்கள் 6, மலர்வனம் 8, பழுமுதிர்சோலி, திருவாய் மொழியின் திறம், கண்ணாட்டத்தெப்பவம், உடறும் மனமும், ன்னென்றியின் ஏற்றம், சித்தா மனி நீதிச் செய்யுள் ஆயு பல கட்டுரைகள்.

3-வது வால்யும் 1930-ஆம் ஆண்டுப் பிரதிகள்.

1. கம்பராமாயணம் :— மந்திரப்படலம், மங்குதை குழிச்சிப் பலவும் கட்டுரை 48.
  2. குறுந்தோகை :— 400 பாட்டுகளும் உரை யுன் 34.
  3. தமிழ்ப்படம் :—கிருஷ்ணன்தாது, நைட தம், களன்தாதுப் படலம், இலக்கனம் புனரீசுப் பூற்றுப்பெற்றது.
  4. அப்பும் 64 கலைகளும் :— 64.
- மேற்கூறிய மூன்று வருடப் பிரதிகளும் எம்மிடம் பயின்டு செய்தும், செய்யாமலும் கிடைக்கும்.

விலை விவரம் :—தபால் செலவு உள்பட, வால்யும் ஒன்றிற்கு

உள்ளடை	ரூ. அ. ப.	வெளினாடை	ரூ. அ. ப.
பையின்டு செப்பாதது	8 8 0	பையின்டு செப்பாதது	10 0 0
காலிகோ கிள்ட்	10 0 0	காலிகோ கிள்ட்	11 8 0
ஆப்லெதர் கிள்ட்	10 8 0	ஆப்லெதர் கிள்ட்	12 0 0

:: கலா நிலையம் ஆய்வீஸ், புரசைபாக்கம், சென்னை ::

## வர்த்தமானம்

இங்கிலாங்கில் சூசுவு உணவுப் பிரசார முயற்சி நடந்து வருகின்றது. பிரிடிஷ் பார்லிமெண்டு சபை அங்கத்தினர் மாதம் ஒரு விருந்து நடத்துகின்றனர் என்றும், அவ்விருந்தில் சூசுவு அளிக்கப்படுகின்றதென்றும் தெரிகின்றது.

\* \* \*

கோயமுத்தூர்ஜில்லாவைச் சேர்ந்த சுன்டபாளையம் என்றும் கிராமத்திலுள் ஈடுபார்வைப்பினர், இளைக்கள் இறங்குவதற்குமாக மூலிகையெல்லையிலிருப்பதற்கும், இளைப்பதினில்லை வெள்ளைமே காப்ச்சல்வதென்றும் மூடிவு செய்திருக்கின்றனர் என்று கோயமுத்தூர்க்கு செய்தி தெரிகின்றது.

\* \* \*

கார்த்தி அடிகளின் 6-1/2-வது பிரந்தனார் அடிக்டோப் மாதம் 2-1/2-தேதி வருகின்றது. அத்தினாந்தன்று கிரான் என்றும் உய்யுணங்கள் ஒன்று சேர்ந்து 6-1/2-வது சம் கழும் நூலை நூற்றுக் கார்த்திக்குப் பிரசார அளிக்கப் போகின்றனராம்.

\* \* \*

சினுவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்திலுள்ள பல்ட்சம் பேர் மாண்டனர் என்றும் ஸங்கிக்கணக் கானவர் வீடு வாயில் இல்லாத வாடுகின்றனர் என்றும், சென் அரசாங்கத்தார் காஷ்ட நிவாரண முயற்சி செய்து வருகின்றனர் என்றும் அயல்நாட்டுச் செய்தி ஆறிவிகின்றது.

\* \* \*

இதுவரையில் இங்கிலாங்கில் அதிகாரம் வகித்த தொழிற்கட்சியார், வேலையில்லாத திண்டாட்டத்தைத் தங்களால் தீர்க்கமுடியாத காரணத்தை முன்னிடுத் தங்களது மர்க்கிரிசைப்பைக் கூடித்துவிட்டனர். மாக் டென்னல்ட், லிபரல் கட்சியினரில் துணைக்கான்டும், கானவர் வெடிவுக் கட்சியினரில் சிலர் துணைக்கான் டெம் தேடியக்கட்சி மாந்தி சுப்பொன்றை நிறுவி பூன்னார். இங்கிபா விஷயமாயும், ரவண்டேபில் மஹாநடி விஷயமாயும் இதுவரை கையாளப்பெற்ற கொள்கையை இக்கட்சியார் ஏற்பரென்று சொல்லப்படுகின்றது.

\* \* \*

திருக்காளத்தியில் கார்த்திகாதர் ஆலயத்தில், சூரியபூஷ்டோகாவைகள் சன்னதி கார்க்கிராமத் தில் இருந்து பொற்காலம் இருந்துவரங்களுக்குமுன் களவுடப்பெற்றுதென்றும், போலீசர் திருதீளைப் பிடிக்க முயன்றுவருகின்றார்கள் என்றும் தெரிகின்றது.

\* \* \*

பிரான்வில் வரவர வரிப்பளி அதிகமாகின்றதாம். சமீபத்தில் பிராஞ்சுக்குடியரசுப் பிரஜைகள் ஒன்றுக்குடி வரித்திமலைத்தக் காந்தித்தார் என்றும், சில புதிய வரிகளைக் கொடுக்க மறுக்கின்றனர் என்றும், மாரிசு கார சமையினர் அதிகமான செலவு செய்கின்றனர் என்று ஜனங்கள் ஆத்திரங்கொண்டு இருப்பதாகவும் அயல்நாட்டுச் செய்தி கூறுகின்றது.

\* \* \*

பர்மாசில் மாந்திகளின் சம்பாத்தைக் குறைக்க முயற்சி நடக்கின்றதென்றும், சீக்கிரத்தில் கூடிம் சட்ட சபையில் இது விஷயமாய் விவாதம் நடக்கும் என்றும் பர்மாச் செப்புகி கூறுகின்றது.

\* \* \*

இங்கிலாங்கு வாசிபான வேடி ஜுலிபியா என்னுமாது, மத ஆராப்ஸ்கிகளில் ஈடுபட்டுக் கண்சிபில் இந்து மதமே பெருமையைப்பதை என மதித்து அம் மதத்தைத் தழுவினார். அவர் பிராட்டன் என்னுமிடத்தில் ஒரு இந்துக்கோயில் கட்டியிருக்கின்றார். அக்கோயிலில் இருப்பவர் இந்த மதத்தை என்கும் பிரசாரம் செய்யும் வேலையை உடைபவர், லெடி ஜுலிபியா என்றும் அம்மை சிறுது காலத்திற்குமுன் இருந்தபோனர். இந்தக்குமுன் அவர் எழுதிவைத்து வில்லீல் தாம் இந்த பிரகுதம் மையத் தகனம் செய்து, அச்சாய்மிலைக் கண்கையில் கண்கையிலை மென்று எழுதிவைத்திருக்கின்றார். அவ்வாறே அவ்வமையார் சாம்பல் கண்கையில் போடப்பட்டார்.

\* \* \*

ஸார் இர்வின்பிராபுவின் கடைசிக் குரியர் தென் இங்கிலாங்கில் ஒரு பள்ளியில் படிக்கின்றனரும். இர்வின் பிரபு காந்தியின் பேச்சின்படி நடக்கின்ற ரெண்டு மற்றப் பின்னைகள் இப்பின்னையைக் கார்த்தி யென்று அழைத்துக் கேள்கெப்பின்றனராம். அக்சிரு வயல் தன் தங்கையிடப் பெற்று இருக்கின்ற காந்தியின் பேச்சைக் கேட்டு திருக்குமாறுதான், இல்லைபேல் பள்ளிப் பின்னைகளின் உபத்தியைம் தாங்கமுடியாதென்றும் கேட்டுக்கொள்ளப்போகின்றனரும்.

\* \* \*

ஸெல்கோ ஸ்லேவியாயில் தாமஸ் பாட்டர்ஸ் என்ற ஒரு பணக்கரர் இருக்கின்றாராம். அவருக்கு ஒரு கேட்டு பவுனுக்குமேல் சொத்து இருக்கின்ற தாம். அவரது செருப்புத் தொழில் சாலையில் 17000 தொழிலாளர்களே வேலை செய்கின்றாராம். கால ஒன்றில் 1885000 ஜோடி செருப்புகள் அந்தத் தொழிற் சாலையில் செய்யப்படுகின்றன. இக்கூட்டுப்பொரியின் செருப்பு விற்பனைக்காக உலகமுழுதிலும் இருக்கும் கிளை ஆரீசகாரின் தொகை 2000. இவ்தமது கூபு முயற்சியால் 10 வருடத்தில் இவ்வளவு பெரிய விபார சிர்த்திபண்டிப் பொருள்சட்ட யுள்ளாராம். தொழிலாளர்கள் தமதுக்கென பத்திரிகை ஒன்று இவால் தாங்கத்தெப்பதைகின்றது. அக்கம்பெனி வேலையாளர்களுக்கு அப்பத்திரிகை இலவசமாக அனுப்பப்படுகின்றதார்.

\* \* \*

மோட்டார் வண்டுகளைக் குறைந்த செலவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு ஜுலோப்பாயில் ஒருநாளன் விற்கு கண்டிடிக்கப் பட்டிருக்கிற தென்றும், ஒரு மோட்டாரோட்டி இப்பண்ண விலையுள்ள விற்குகொண்டு இலையெல் ப்ரயாணம் செய்தான் என்றும், இளைய மோட்டார் செக்கத்தொகர்களுக்குப் பெட்ரோல் செலவு அதிகாரதென்றும், இல்லைக்கையிலிருந்து வெளி யாரும் 'உதயதாராக' என்றும் பத்திரிகையில் ஒரு செய்தி கானப்படுகின்றது.

\* \* \*

—வைத்திய ரத்ன—

பண்ட. D. கோபாலாசார்லி அவர்களின்  
ESTD 1898

**குருபாம்புதம்**

வாழ்நிம், நாம்புத்தளர்ச்சி, மறதி, அயமா,  
வரியக்குவறுவு, இவைகளைப் போக்கி, தேவ  
ஸலம், குருபகச்தித்திலிரும்பிரித்தி, ஜிது  
வைகளைத் தனிப்பதில்லை இனையற்றது  
என்ன இடங்களிலும் கிடைக்கும், விலை ரூ. 3-4-0  
**ஆயுத்வேநாஸ்ரமம்**  
தபாக் பெடி. 287. மதுரை.

கோவைக் கிழம்

**அகராதிகள்.**

தமிழ்ச்சொல் அரசாதி (3 பாகம்)  
ரூ 18-0-0

கார்சேவன் அகராதி  
(தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 10-0-0  
தமிழ்-தமிழ்-ஆங்கிலம்  
வி. சிக்காத் தின்ஸ் இயற்றியது.  
676 பக்கங்கள் கொண்டது.

தல்வோரு சொல்லுக்கும் கோரவை  
தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பும்  
கொண்டது. 6-0-0

காநிலயம்,  
புரசவாக்கம், சென்னை.

— உயர்தரமாய்ச் செய்திருக்கிறார்கள் : :  
அப்படித்தானென ருசப்படுத்துவது உங்கள் கடன்!



இன்றைக்கு ஒரு கட்டியாவது இரு கட்டிக  
ஸடங்கிய ஒரு பெட்டியாவது வாங்குக !

டாக்டர் ட்ராவியின்

- வயன் சோப் -

அதைப்பற்றிச் சொல்லப்படுவ தெல்லாம்  
உண்மையா வென்பதை நீங்களே பர்க்கித்துப்  
பாருங்கள். இது நல்ல முறையான விண்ணப்பம்.  
பெயரை ஞாபமாக வைத்துக்கொள் ஞாங்கள்.

.. எவ்வா ஷாப்புகளிலும் கிடைக்கும் : :

கோல் ஏஜன்ட்,

அ. சி. ர. அ. அடைக்கப்ப செட்டியார்,  
52, பந்தர் தெரு மதராஸ்.

முத்தும் பவழமும்

**ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்** — விலை அண 8.  
**சுகுணவதி** அல்லது **மாங்கலியம்** — விலை ரூபா 1.  
எனிய கண்டில் எழுதப்பட்ட இனிய தமிழ்ப் புத்தகங்கள். அழகிய பல ஆப்டோன் படங்கள். உயரிய  
பெந்தவெட்டி காசிதம். யாவும் படித்து இனிப்படையவேண்டுமென்றே குறைந்தலிலே வைக்கப்பட்டனது.  
விளாசாந்:—**ஸ்ரீ கிருஷ்ண பாலிவிசிங் வேஙால், மயிலாட்டுர், மதராஸ்.**

நம்பிக்கைபான புல்ஸத் வியாபாரிகள்

தமிழ், இங்கிலிங் தெஹங்கு, ஹிந்தி புஞ்சகங்கள் எல்லாம் எங்களிடம் கிடைக்கும்.  
தேவையான புஞ்சகங்களுக்க் கெழுதவும்.

கே. எஸ். மன்னியம் அண்டு கோ., புஞ்சக வியாபாரிகள், இராயப்பேட்டை, மதராஸ்.